



020 8683 1792

322-324 London Road,
Croydon

020 8767 5333

76 Tooting High Street, London

DIAMONDS PALACE
MITHUS
Jewellery

pg06 Can Eelam War IV in Sri Lanka be averted

pg19 Working holiday in Sri Lanka? - you must be joking mate!

pg14 இல்லந்தோறும் இனிய மருத்துவம்

pg10 கோவிக்காமல் கொஞ்சம் யோசிங்க



உன் கனவு மெய்ப்படவேண்டுமடி - என்றும்
நும் கரங்கள் உதவ நீண்டுமடி

THARANI JEWELLERY

பாரம்பரிய நகைகளா?
அசத்திடும் நவீன ரக டிசைன்களா?
உங்கள் விருப்பம், தேவை...
அனைத்தும் செயல் வடிவில்!

Beauty is Truth
020 8902 7111
54 Ealing Road, Wembley

CAR CHECK
MOT AND REPAIR CENTRE

M.O.T petrol/Diesel/Catalyst
M.O.T Repair Work
Tyres
Exhaust

Wheel Balancing
Wheel Alignment
Shock Absorbers
Servicing & Engine Tuning

Unit 17, Stonefield Close,
Off Stonefield Way,
Middlesex
020 8841 1880
OPEN: MON-SAT 8.00 AM - 6.00 AM

SPICELAND

For your Weddings, Birthdays or any other ceremonies, call us to make your day 'cool' and satisfactory with our variety of food.

SPICELAND
FOR THE ASIAN TASTE OF SPICE CURRY

020 8667 1700
212 London Road Croydon

JK MITHUN JEWELLERS

Exclusive Selection
Antique Style Traditionally Crafted Jewellery

020 8902 6304
15 Ealing Road, Wembley

MortgageLINK The National Mortgage Network

100% MORTGAGE - எந்த விதமான DEPOSIT இல்லாமல் வீடு வாங்க வேண்டுமா?

ஏற்கனவே வீடு பார்த்து MORTGAGE OFFER எடுத்து வீடு கையில் வரும் நிலையில் DEPOSIT, STAMP DUTY களுக்கு காசு இல்லையா? £15, 000 பவுண்ட் கடன் உடன் பெற்றுக் கொடுப்போம்.

Mobile: 07930 62 65 85
020 8767 8487
125B MITCHAM ROAD TOOTING, LONDON SW17 9PE
YOUR HOME AT RISK IF YOU DO NOT KEEP UP REPAYMENTS ON A MORTGAGE OR OTHER LOAN SECURED ON IT

TASTY LAND

சுவையும் தரமும் மிக்க இலங்கை, இந்திய உணவுகளை இதமாக உண்பதற்கு இன்றே நாடுங்கள்


Tasty Land Indian Srilankan Cousin
234 Ealing Rd Wembley
020 8903 8777

PIZZA Village

Nearly 1/2 price Any Pizza

785 Harrow Road Sudbury, Wembley
Free Delivery 020 8908 5000

**Take Pride in
what you drink!**



"Return to war in Sri Lanka inevitable"



Back to Square One

Washington, July 14. (UNI):

Former LTTE Commander Karuna's defection was supported at the highest levels of the Sri Lankan government with tacit US approval, according to US geopolitical analysts.

"The plan is to destabilize the Tigers, bait the group into confrontation and ultimately launch an offensive aimed at destroying the fractured Tamil movement once and for all," the analysts at Strategic Forecasting said quoting unnamed sources inside the Sri Lankan government.

After being out of sight for three months, Karuna resurfaced July 12 in an interview with the BBC's Tamil news service.

Karuna was in virtual exile since his revolt against the mainstream Tigers was put down in April.

"Karuna's re-emergence

indicates the Tigers' effort to consolidate and strengthen its negotiating stance is far from over," Stratfor said.

If Karuna continued his denunciation of the LTTE leadership, it could result in a renewed round of fighting within the group - "something Colombo is not only hoping for, but also is actively trying to promote," the analysts said.

The LTTE has also indicated it would not return to the bargaining table until ethnic Tamil areas of Sri Lanka are granted autonomy from Colombo. The Sri Lankan government has not budged on this issue.

"This negotiating stance is a matter of survival for the Tigers. Colombo would like nothing more than to see the Tigers weakened by internal fighting along with struggles over how the peace process should be approached."

That was why, Stratfor said,

the Sri Lankan government provided tacit support to Karuna during his rebellion and still is in regular contact with him. Although he denies support was never offered, numerous figures within the Sri Lankan government have hinted that Colombo is supporting Karuna.

"By coming forward after his well-publicized defeat at the hands of the Tigers, Karuna will likely generate more support for his drive to oust the Tiger leadership."

Karuna still enjoyed broad support in his home Batticaloa district, Stratfor said.

During his interview with the BBC, he implied he would be interested in running for political office, it said.

"Karuna probably knows that by returning to the public eye and expressing an interest in politics, he will become a high-profile target for Tiger assassins."

"With that in mind, it is possible he intended for his return to induce infighting and further weaken the Tigers. The battle for control of the Tigers is just beginning, and with peace talks stalled until the Tigers change their demands - or Colombo gives in - negotiators are in for a long wait."


Stratfor said Colombo probably hopes a renewed guerrilla war will be tempered by internal struggles and that, once weakened, the Tigers can be destroyed.

"But the Tigers have been fighting Colombo for decades, and there is little chance there will be any resolution without considerable bloodshed on both sides. The Tigers will likely end up weaker - perhaps no longer in a position to make the demands for autonomy that helped cause the internal strife in the first place. On the other hand, baiting a wounded tiger could be a dangerous game."

அன்புள்ள அய்யாவுக்கு!

'ஒரு பேப்பர்' எனும் பேப்பர்
ஒன்றைப் பார்த்தேன்
ஒரு சேர எல்லோர்க்கும்
கவர்ச்சி கண்டேன்
சரிபார்வை கொண்டசில
விடயம் கண்டேன்
புரிதமிழும் ஆங்கிலமும்
பொதிந்ததாகி
உருவுபெறும் இளைஞனையும்
இழுக்கக் கண்டேன்
தெரியாது தமிழென்பார்
தடையும் ஈர்த்து
மரியாதை செய்யுமொரு
மாண்பும் கண்டேன்
சரியாமல் 'ஒரு பேப்பர்'
ஓடவேண்டின்
சரிபார்ப்பார் சரியாகப்
பார்க்க வேண்டும்!
குறைகூறல் இல்லாமை
தவமாய் வேண்டும்!
உரிமையுடன் உரைக்கின்றேன்
வளர்க நன்றே!

- செ. சிறீக்கந்தராசா



அன்பு அறிவிப்பாளருக்கு பாராட்டு விழா

அப்துல்ஹமீத் அவர்கள் வானொலியில் பேசுவதைக் கேட்டவர்கள் அப்படியெல்லாம் கண்டபடி ஆசைப்பட மாட்டார்கள். இவ்வளவுக்கு அவதானமாகப் பேச வேண்டுமா? என்று பிரமித்துக் கொள்வார்கள். வானொலி அறிவிப்பில் இந்த ல. எ. ழ. ன. ண. பேதங்களை அறிய வேண்டுமாக இருந்தால் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களின் வானொலி அறிவிப்பை. மேடை நிகழ்ச்சித் தொகுப்பைக் கேட்கவேண்டும்.

நான்கு தசாப்தங்களாக வானொலியிலும், இப்பொழுது தொலைக்காட்சியிலுமாக தமிழ்க்கலைப்பணியாற்றும் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு உலகத்தமிழ்க் கலையகம் லண்டனில் இம்மாதம் 31ம் திகதி பாராட்டு விழா நடாத்துகின்றது. வாழும் காலத்தே கலைஞர்கள் பாராட்டப்படல் வேண்டும்.

PORTLAND

Estate Agents (UK) Ltd

9, St. James Road, Croydon,
Surrey CR0 2SB

Tel : 020 8683 1313

Fax: 020 8684 0444

Sales & Lettings

Mortgage

Re-Mortgage

Business Lands for
Shops

Petrol Stations

Hotel

Mortgages for European
Residents

பிரித்தானிய செய்திகள்

ஈராக் பற்றிய புலனாய்வு தகவல்கள் போதுமானதில்லை



ஈராக்மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணம் காட்டப்பட்ட பிரித்தானிய புலனாய்வுத்துறையின் ஆவணங்களில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என பட்லர் பிரபுவின் நாடாத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உளவு நிறுவனம் MI6 அரசுக்கு வழங்கியிருந்த ஆவணங்களில், தரவுகளின் மூலம் சம்பந்தமாக ஆய்வுகள் எதுவும் மேற்கொண்டிருக்கப்படவில்லை. இவ் ஆவணங்களில் வெறுமனே ஈராக்கிடம் 45 நிமிடங்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய பாரிய அணர்த்தங்களை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாக எந்தவித விளக்கமுமின்றி தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் பட்லர் அறிக்கை குறிப்பிடுகின்றது.

இவ்விடயத்தில் புலனாய்வுத்துறை தனது வரம்புக்குள் செயற்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகள் உட்பட யாரும் வேண்டுமென்றே தவறு இழைக்கவில்லை எனவும் இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் பிளேயர் அவர்கள், இது விடயத்தில் ஏற்பட்ட எல்லாவிதமான தவறுகளுக்கும் தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக தெரிவித்தார். யாருமே இவ்விடயத்தில் பொய்கூறவோ அல்லது தான்தோன்றித் தனமாகவோ நடக்கவில்லை எனக்குறிப்பிட்ட பிரதமர், ஈராக்கில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாக தான் நம்பியிருந்ததாகவும் கூறினார்.

இருப்பினும் சதாம் குசேனை அகற்றியதை தான் தவறாக கருதவில்லை எனக் கூறிய பிரதமர், இதனால் ஈராக் மட்டுமல்லாமல் முழு உலகமும் நன்மை அடைந்திருக்கின்றது என தனது முடிவினை நியாயப்படுத்தினார்.

பட்லர் அறிக்கை சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த, அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி பில் கிளிண்டர், பிரித்தானிய புலனாய்வுத்துறை தமது நாட்டு புலனாய்வுப்பிரிவுடன் ஒப்பிடும்போது மிகவும் முனைப்பானது, எனவே அதன் ஆலோசனைப்படி பிளேயர் நடந்துகொண்டது மிகவும் சரியானது என்றார்.

இவ்வறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக பிரித்தானியாவின் உளவுத்துறையை சீரமைப்பது பற்றி பிரதமர் ஆலோசிப்பதாகவும் ஏற்கனவே MI6 க்கு 1000 உளவாளிகளை சேவைக்கு இணைப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய நிறுவனங்களிலிருந்து இலங்கையருக்கு தொழில் வாய்ப்பு

உலகமயமாக்கலின் ஒரு அம்சமாக வர்த்தக சேவைகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து மேற்கொள்ளும் பிரித்தானிய நிறுவனங்களின் பார்வை இலங்கையின் மீது திரும்பியுள்ளது. இவ்விதம் இந்த நாடுகளில் ஒப்பீட்டளவில் மலிவாகப் பெறக்கூடிய தொழிலாளரை ஈடுபடுத்துவதன் மூலம் பிரித்தானியாவில் அலுவலகங்களை வைத்து இந்நாட்டு தொழிலாளரை கொண்டு இயக்குவதைக் காட்டிலும் பல மடங்காள் செலவுகளை குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை வர்த்தக சேவையை வெளிநாட்டிலிருந்து வழங்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன் மூலம் வருடமொன்றுக்கு சுமார் 2 பில்லியன் அன்னிய செலாவணியை இந்தியா ஈட்டிக்கொள்கிறது.

இந்தியாவைப் போல ஆங்கிலப் புலமை வாய்ந்த, நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் அதிகமில்லாமையால், இலங்கை மீது பிரித்தானிய நிறுவனங்கள் பெரும் நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அண்மைய செய்திகளின்படி, இலங்கையில் இலகுவாக பெறக்கூடிய ஆங்கிலப் புலமை வாய்ந்த கணக்கியலாளர்கள், மற்றும் வர்த்தகச் சட்டத்துறை நிபுணர்களை



கருத்திற்கொண்டு இந்நிறுவனங்கள் அங்கிருந்து பிரித்தானியாவுக்கு வர்த்தக சேவைகளை மேற்கொள்ளவிருக்கின்றன.

இலங்கையில், இந்தியாவை காட்டிலும் இவ்வகை தொழிலாளருக்கான வேதனம் குறைவானது என்பதும் பிரித்தானிய நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்.

அடுத்த பத்து வருடங்களில் 30,000 இலங்கை தொழிலாளர்கள் இந்நிறுவனங்களில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வார்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர்கள் கல்வியறிவில் சிறந்தவர்கள், இலகுவில் மேற்கத்தையநடைமுறைகளுக்கு இசைந்துபோகக் கூடியவர்கள் என இலங்கையில் கால் பதித்துள்ள பிரித்தானிய நிறுவனமொன்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை

பாடசாலை மாணவரிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்களை திடீர் சோதனையிடும் அதிகாரத்தை பாடசாலை அதிபர்களுக்கு வழங்கவுள்ளதாக பிரதமர் பிளேயர் கூறியுள்ளார்.

அதேசமயம் போதை பொருள் பழக்கத்துக்கு ஆளாகியுள்ள மாணவர்களை சிகிச்சைக்கு அனுப்புவதா அல்லது பாடசாலையிலிருந்து வெளியேற்றுவதா, என்பதனையும் அதிபர்களே தீர்மானிப்பார்கள். மோப்பம் பிடிக்கும் நாய்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் வழிமுறைகளும் இங்கு கையாளப்படும்.

இது சம்பந்தமான கருத்துக் கணிப்பீடு ஒன்றை நாடாத்திய IFB நிறுவனம் 82 விழுக்காடு பெற்றோர்களும், 66 விழுக்காடு மாணவர்களும் இப்புதிய நடைமுறையை வரவேற்றிருக்கிறார்கள் என அறிவித்துள்ளது.

ஆனால் இத்திட்டத்துக்கு சில பொது அமைப்புகளிடமிருந்தும், லிபரல் கட்சியிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆசிரியர் சங்கங்களும், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களும், இது



பிரச்சினையை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என எச்சரித்துள்ளன.

பி.என்.பி கக்கும் இனவாதம்

பிரித்தானிய தேசியக் கட்சி என்ற தீவிர வலதுசாரி அமைப்பு கறுப்பினத்தவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவது தெரிந்ததே. ஆனால் அதன் தாற்பரியத்தை புரியாதவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது பி.பி.சி யில் நேற்று (15.07.04) ஒளிபரப்பான இரகசிய முகவர் என்ற விவரணச் சித்திரம்.

இந்த விவரணத்தில், கட்சி அங்கத்தவருக்கு இடையிலான ஒரு கூட்டத்தில் பேசும் பி.என்.பி. யின் தலைவர் 'இஸ்லாமிய மதநூல் திருக்குரான், முஸ்லீம்கள் வேற்று மதப் பெண்கள்மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதை அங்கீகரிக்கிறது' என்கிறார்.

ஜோன் ரிண்டால் என்ற பி.என்.பி. யின் ஸ்தாபக உறுப்பினர் பிரதான

எதிர்க்கட்சியான, கொன்சேவேட்டிவ் கட்சியின் தலைவர் மைக்கேல் ஹொவார்ட் அவர்களை 'குடியேறியின் மகன்' எனத் தூசிக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலில் பி.என்.பி. யின் சார்பில், போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், 'பாக்கிகளை சுட்டுகொல்வதுதான் தனக்கு பிடித்தமானது' என்கிறார்.

பி.பி.சி யின் புலனாய்வு நிருபர்களில் ஒருவரான ஜேசன் குவென் என்பவரால் இரகசியமான முறையில் படமாக்கப்பட்ட இவ்விவரணம் பற்றி, பி.என்.பி. யின் பேச்சாளர் ஒருவர் கருத்துக் கூறுகையில், இது வெள்ளையினத்தவருக்கு எதிரான இஸ்லாமியர்களால் படமாக்கப்பட்ட ஒன்று என நிராகரித்துள்ளார்.

ஆங்கிலம் பேசுவோம்

வியாபார விடயங்களில் ஆங்கிலம் பேச.

வேலைத்தலங்களில் உங்கள் உத்தியோக தரத்தினை உயர்த்த.

ஆங்கிலம் சரளமாக பேச.

பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர்களின் உதவியுடன்.

ஆங்கில வகுப்புகள் ஆரம்பமாகின்றன.

தொடர்புகளுக்கு: பாலா 020 8640 4604

உங்கள் விளம்பரங்கள்

உங்கள் விளம்பரங்கள்

ஒரு பேப்பரில்!

அழையுங்கள்:

020 8640 4604

PERMA

INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ பிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா?

இங்கிலாந்தின் எப்பகுதியாயினும் உங்கள் பொருட்களை எம்மால் சேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும்

தரமான பிரத்தியேக சேவைக்கு நாடவேண்டிய இடம்

PERMA
INTERNATIONAL SHIPPING LTD

தொடர்புகளுக்கு: சீவம்

45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL

Tel: 020 8646 5222, Fax: 020 8646 5557

Mobile: 07939 550397

மக்கள் களம்

ஆசிரியருக்கு,

கடந்த 18-06-2004 'ஒரு பேப்பர்' பார்த்தேன். நல்ல முயற்சி. நாம் எதிர்பார்க்கும் ஒரு குறிப்பிட்ட தரத்தை எட்டும் என்றும் ஒரு நம்பிக்கை தோன்றுகிறது.

கடந்த வெளியீட்டில் சேயோன் என்பவர் 'சற்று மாறுதலுக்காக' என்ற ஒரு தலைப்பில் சிலரைச் சீண்டி விடுவது போலவும் சிலரை உச்சி குளிரச் செய்வது போலவும் மதத்தை, கடவுள் நம்பிக்கை கொண்டிருப்போரை.....? ஒற்றைச் சிதையினில் உம்மெல்லோரையும் வைத்து எரித்தாலும் வயித்தெரிச்சல் தீராது....? என்று கூறி, முற்றுப்புள்ளியிட்டிருக்கிறார்.

நானும் ஸ்ரீரங்கநாதனையும் தில்லைநடராசனையும் பீரங்கி கொண்டு பிளப்பது எக்காலம் என்று கோசுக்கும் கட்சியைச் சேர்ந்தவரும் இல்லை, அதே வேளை இந்தியாவில் இருக்கும் சிதம்பரம் கோயிலுக்கு இங்கிருந்து பணம் அனுப்பி அருள் தேடும் கட்சியைச் சேர்ந்தவரும் இல்லை! ஆனால் ... இந்த அண்டசராசரங்களையும் படைத்த ஒரு அற்புத சக்தியை என்றும் போற்றுவவர், நம்மையும் இந்த உலகத்தையும் இயங்க வைக்கும் அதிசய சக்தியை என்றும் மதிப்பவர், அந்த சக்தியை கடவுள் என்ற பெயரோடு நம்முள் தரிசிக்க முடிந்தால் அதையிட்டு சந்தோசப்படுகக் கூடியவர். சில வேளை அந்த சக்தி வேறு பெயர்களில் கூட தரிசிக்கக் கூடியதாய் இருந்தால் அதனைத் தரிசிக்க விரும்புவர்!

மதம் என்பது கார்ல்மார்க்ஸ் சொன்னது போல் சிலருக்கு 'அபின்' என்றால், அதுவே சிலருக்கு 'அமிர்தம்'! அதுவே சிலருக்கு 'விஷம்'! அதுவே சிலருக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரு 'முனிகை'! சிலருக்கு எரிச்சலைக் கொடுக்கிறது என்றால் சிலருக்கு மகிழ்வைக் கொடுக்கிறது எனலாம்.

தற்போது லண்டனிலும் ஒரு தொற்று நோய் பரவத் தொடங்கியிருக்கிறது! அதாவது மதத்தை, இறைவழிபாட்டைக் கொச்சைப்படுத்திப் பேசினால் தான் அவர்கள் அறிவுஜீவிகள்

அல்லது முற்போக்கு வாதிகள் என்ற மரியாதைக்குரிய பட்டியலிற்குள் அடக்கப்படுவார்கள் என்ற முட்டாள நம்பிக்கை!

மதம் என்பது மனிதனை நல்வழிப் படுத்தவே நம் மூதாதையர்களால் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. உதாரணமாக கெட்ட வார்த்தை பேசும் ஒருவனை, ஒருவராலும் திருத்தியெடுக்க முடியாத போது, கடவுள் என்ற ஒரு உருவகப்படுத்தலால் அவனை நல்லவனாக மாற்றிவிடவும் முடிந்திருக்கிறது. ஆழமாக நோக்கினால் கடவுள் என்பது நமது மனம் தான்! அதற்குத் தான் நம்மை நாமே அறிந்தால், அவன் கடவுளை தரிசித்தவன் ஆகிறான் என்று கூறப்படுகிறது. அத்தகைய நன்மை தரக்கூடிய விடயங்களிற்காகவே 'கடவுள்' என்ற ஒரு உருவம் நம் முன்னோர்களால் உயிர்ப்பிக்கப்பட்டது. அதைப் படித்த அறிவு ஜீவிகள் உணர்வாளர்களானால், எவ்வழியில் கடவுள் என்ற உணர்வைப் பயன்படுத்தி நம் வாழ்வைச் சிறப்பிக்கலாம் என்றும் அதனை எவ்வழியில் நம் வளரும் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாய் எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து நன்றாக அறிந்து கொள்வார்கள்.

அதற்காக பின்னையார் பால் குடிக்கிறார் என்றும் மோதகம் உண்கிறார் என்றும் வேடிக்கை காட்டும் மூடத்தனம் நிரம்பியவர்களை உதாரணம் காட்டி, கடவுள் நம்பிக்கை கொண்டு நல்வழி நடப்பவர்களை ஏளனம் செய்வது மிகப் பெரிய மேதைத்தனம் என்று நினைத்தீர்களானால் முதல் முட்டாள்கள் நீங்களே ஆவீர்கள்.

கடவுள் என்ற சக்தியை, கோயில்களை, சில ஆணாதிக்க சக்திகளை வாழ்வைச் சிதைக்கும் சில தத்துவங்களினூடாக திசை திருப்புகிறவர்கள், அவற்றை இனங்கண்டு கடவுளின் அர்த்தம் புரிந்து செயல்படுவன் என்றும் நல் வழியிலே செல்வான் என்பது உறுதி.

நன்றி

— சந்திர ஆகாய்

ஆசிரியருக்கு,

சாணி பூசுவது எழுத்துச்சுதந்திரமா? என்ற தலைப்பில் சுவாமி சத்திய சாயிபாபா புற்றிய தொலைக்காட்சியில் நிகழ்த்தப்பட்ட காட்சிக்கு திரு. விமல் சொக்கநாதன் அவர்களால் சரியான பதிலடி தங்களது பத்திரிகையின் மூலம் கொடுக்கப்பட்டிருந்தமை மிகவும் பாராட்டத்தக்கது.

வெறும் எதிர்ப்பாளர்களையே மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றது. இந்த அவதார புருஷரை பற்றி வீணான தகவல்கள் காலத்திற்குக் காலம் கொண்டுவர முனைந்தாலும் எவராலும் ஆதாரபூர்வமாக நியாயப்படுத்த முடியவில்லை. எந்தவிதவிமர்சனத்தையும் கண்டுகலங்கிடாத உண்மையான இந்த ஆன்மீக புருஷனை போற்றுவோம், என்றும் வணங்கிடுவோம்.

ஓம் ஸ்ரீ சாயிராம்

— மூதூர் விஜயநாதன்

ஆசிரியருக்கு,

இதுவரை காலமும் இங்கு கிடைத்த இலவச பத்திரிகைகள் அனைத்திலுமே மிகவும் தரமான பத்திரிகை ஒரு பேப்பர். முன்பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை மிகச்சிறப்பு. திரு விமல் சொக்கநாதன் எழுதிய பிணமையர்கள் ஊரில் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பல வருடங்களுக்கு முன் நானும் அந்த தயாரிப்பாளரின் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன்.

அன்றும் இன்றும் அதே கேள்விதான்! திருமணமான பின் நீங்களிருவரும் சேர்ந்து பார்த்த திரைப்படம் எது? கட்டுரையாளர் விமல் ஊகித்தது சரிதான்.

அந்த சிறிலங்கா நிகழ்ச்சி இலங்கை அரசின் சுற்றுலாத்துறை உதவியுடன் தான் தயாரிக்கப்படுகிறது. நிறைவான உங்கள் ஒரு பேப்பரில் ஒரே ஒரு குறை, முன்பக்கத்தின் அடிவரிசையில் ஒசி என்ற சொல்லை தவிர்க்கமுடியுமா? உங்கள் வாசகர்களை நீங்களே தரக்குறைவாக மட்டும் தட்டுவது போல எனக்குப்புகிறது இது எனது கருத்து. தவறாகப்பட்டால் மன்னிக்கவும்.

— வழக்கறிஞர் ராஜா தவராஜா ருற்றிங்.

ஆசிரியருக்கு,

ஒரு பேப்பர் ஒரு பேப்பர்தான், இரண்டு அல்ல. வித்தியாசம் என்பதற்காக இப்படியா? நாம் தமிழர், பத்திரிகை என்று வருகின்றபோது அதுவும் எங்கள் பத்திரிகை என்கிறபோது எத்தனை தமிழ் பெயர்கள் இருக்கின்றன. நாம் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்பதால் தமிழை மறக்கலாமா? தமிழைக் காக்க வேண்டும் அல்லவா. எங்கள் செயற்பாடுகள் யாவிலும் தமிழ் பிரதிபலிக்க வேண்டும் அல்லவா. ஒரு பேப்பர் என்பதைவிட ஒரு பத்திரிகை என்றாகிலும் 'பெயர் சூட்டியிருக்கலாம் என்பதே என் ஆதங்கம்.

தட்சணாமூர்த்தி சிவசேகரம்.

காக்க காக்க . . .

எனது நண்பன் ரூபனின் தங்கையின் திருமணப் பதிவு. அழைத்திருந்தான். செல்ல வேண்டிய கட்டாயம். காலை 11 மணிக்கு திருமணப்பதிவு அலுவலகத்தில் இனிதாக நிறைவேறியது. மாப்பிள்ளை இந்த யூலை மாத புழுக்கத்திலும் 3 piece suit, tie என்று கம்பீரமாக இருந்தார். அருகே மணப்பெண் அகலக் கரை வைத்த சிவப்பு சேலையில். அழகான பொருத்தமான சோடி என்று பலர் வாய்விட்டு கூறி மகிழ்ந்தார்கள். (ஏன் ஆண்கள் மட்டும் ஆங்கில உடையில் என்பது எனது நெடுநாளைய வினா?)

திருமணப்பதிவு முடிந்து அலுவலக வாயிலில் எல்லாரும் படம் எடுத்துக் கொண்டார்கள். மணப்பெண்ணின் தமையனார் விருந்தினர் எல்லோரையும் வீட்டுக்கு வந்து உணவருந்திச் செல்லுமாறு தனித்தனியாக அழைக்க எல்லோரும் புறப்பட்டனர். மாப்பிள்ளை, பொம்பிளையும் ஒரு கூட்டம் சிறுவர் சிறுமியரும் லெமசின் என்ற அந்த நீண்ட காரில் ஏறிப்பறப்பட்டனர்.

ரூபன் வீட்டில் எல்லோரும் இறங்கினோம். நாம் எல்லோரும் சென்று அமர்ந்தபின் மணமக்கள் இருவரும் வந்து சேர்ந்தனர்.

ஆரத்தி எடுப்பது, குத்து விளக்கு ஏற்றுவது . . . என்று பெண்கள் பரபரத்தார்கள். இவற்றிடையே ஒரு குரல் கொஞ்சம் பொறுங்கோ! பொறுங்கோ! என்று.

வலது காலை எடுத்து உள்ளே வைக்க முயன்ற புதுமணத் தம்பதியினர் சற்றுத் தயங்கினர். அதற்குள் பொறுங்கோ . . பொறுங்கோ . . குரலுக்குரிய ஜேர்மன் மாமா விளக்கம் கொடுத்தார்.

நல்ல காரியம் நடக்கக்கே கந்த சஷ்டி கவசம் பாட வேணும் அல்லது ரேப் என்பாலும் போட வேணும் . . . என்ற படி ரேப் ரெக்கோடரைப் போட்டார். காக்க . . காக்க . . கனகவேல் காக்க . . நோக்க நோக்க . . என்று குலமங்கலம் சகோதரிகள் ரேப்பில் பாடத் தொடங்க இனி வலதுகாலை எடுத்து வைச்ச வாருங்கோ . . என்று அனுமதி வழங்கினார். மணமக்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வரப்பட்டனர். பக்தி மயமான குடும்பம்!

மணமக்கள் உள்வே வந்து அமர்ந்தனர். எல்லோருக்கும் குளிர்பானங்களும் சிறுநண்டுகளும் பரிமாறப்பட்டன. அதன் பின் கேக் வெட்டும் படலம் ஆரம்பமாகியது.

ரேப்பில் குலமங்கலம் சகோதரிகள் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தனர். கேக் வெட்டி முடிந்ததும் ஒரு இளைஞன் ஓடி வந்தான், சம்பேயின் உடைக்க வேணும் என்று. சம்பேயின் போத்தல் இரண்டு கிளாஸ்கள் கொண்டுவரப்பட்டன. அந்த இளைஞன் சம்பேன் உடைத்து எல்லோர் மீதும் தெளித்து இரண்டு கிளாஸ்களிலும் மணமக்களிடம் கொடுக்க அவர்கள் சம்பிரதாயத்துக்கு ஒருவாய் குடித்தனர். ரேப் தொடர்ந்து காக்க காக்க . . கனகவேல் காக்க என்று பாடிக்கொண்டிருந்தது. அந்த ஓசை அங்கு எவருக்குமே கேட்கவில்லை. எல்லோரும் தங்களது பேச்சிலும் சிரிப்பிலும் லயித்தபடி.

காக்கக் . . காக்க . . காக்க காக்க என்று திரும்பத் திரும்ப பாடுவது போல எனக்குத் தோன்றியது. ஆனால் இது குலமங்கலம் சகோதரிகளின் குரல் அல்ல. ஆண் குரல் சில வேளை இது முருகனாக இருக்குமோ!?

— நாயகன்.

வாசகர் கவனத்திற்கு,

தங்களது கருத்துக்களை சுருக்கமாக எழுதி அனுப்புவது பல வாசகர்களின் மடல்களைப் பிரசுரிக்க இடமளிக்கும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.

— ஆசிரியர்

OFFICIAL MONEY TRANSFERS SRI LANKA

Transfer fees from only **£5***

FAST CASH
WORLDWIDE MONEY TRANSFERS

- IMMEDIATE COLLECTION
- CREDIT TO ANY BANK ACCOUNT
- UNBEATABLE EXCHANGE RATES
- PROFESSIONAL SERVICE

நம்பிக்கை நானாயம் மிக்க துரிதமான சேவை

CEC CURRENCY EXCHANGE CORPORATION LTD.

HSBC, PEOPLE'S BANK, NSB, SampathBank, COMMERCIAL BANK, Bank of Ceylon, SEYLAN BANK LIMITED

*FOR MORE INFORMATION CALL **020 8886 4488** www.cecltd.biz

No. 125 - 127, Bramley Road, Oakwood, London N14 4UT, E - Mail : info@cecltd.biz Fax : 020 8886 4499

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, JULY 16, 2004, ISSUE 03

அபாண்டப்பழி

கடந்தவாரம் பிரித்தானிய காவல்துறையினர், குற்றச் செயல்களில் ஈடுபடும் தமிழர்களைத் தேடி நடாத்திய விசேட நடவடிக்கையின்போது, 13 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடமிருந்து கடன் அட்டைகள், காசோலைகள், சிறு ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

லண்டனில், தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொகை அதிகரித்து வருவதும், இதனால் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்பும் குறைத்து மதிப்பிடக்கூடிய விடயமில்லை. இவ்விதம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் அதிகம்பேர், தங்கள் குற்றங்களை அறிந்துகொண்டே, விரைவாகவும், சுலபமாகவும் பணம் சம்பாதிக்க, இவ்விதம் சட்டவிரோத வழிமுறைகளில் செல்வதாக சமூகசேவைகளில் ஈடுபடுவோர் மூலம் அறியக்கிடைக்கின்றது.

இருப்பினும் எம்மத்தியிலுள்ள சிலர், முறையான வாழ்விட அனுமதியின்றி, எந்நேரமும் திருப்பியனுப்பப்படக்கூடிய நிலையிலுள்ள இளைஞர்கள் மீது இப்பழியை, எவ்வித ஆதாரமுமின்றி சுமத்துவதும், இன்னும் சிலர், தாயகத்தில் ஏற்பட்ட ஆயுதப் போராட்டமே இந்நிலைக்கு காரணமென மோதாவித்தனமாக கூறுவதும் உண்மையான பிரச்சனையை திசைதிருப்பும் முயற்சிகளே.

அதே சமயம், சில சர்வதேச ஊடகங்களும் இவ்விடயத்தை சாக்காக வைத்து, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தை அவதூறு செய்வதும் கண்டிக்கப்பட வேண்டியதே. ஒருசிலர் செய்கின்ற தவறுக்கு, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானிய தமிழ்ச்சமூகம் பொறுப்பேற்க முடியாது. அதுவும் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் எனக் கருதப்படுவோருடன் சாதாரணர்கள் மல்லுக்கட்டவோ அல்லது அவர்களை இருத்தி அறிவுரை சொல்லவோ முடியாது.

இச்சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட AFP செய்திச்சேவை, தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு துணை போவதுபோல, இக்குற்றச் செயல்கள் மூலம் பெறப்படும் பணம் தமிழ்ப் போராளிகளை சென்றடைவதாக எண்ணப்படுவதாக, மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போட்டுள்ளது. ஆனால் யார் இப்படி எண்ணுவது என்பதை அச்செய்தி குறிப்பிடவில்லை. இவ்விடயத்தில் பிரித்தானிய காவல்துறையினரோ இப்படியான தப்பிப்பிரயத்ததை கொண்டிருக்கவில்லை என உறுதியாகத் தெரியவருகிறது.

எமது தமிழ்ச் சமூகத்தில் தலைகாட்டியிருக்கும் இக்குற்ற வாளிகளை இனங்கண்டு கொள்ளவில்லை, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துவோருக்கு உதவுவதன் மூலம் எம்சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறுகளை களைந்து விடலாம்.

ஒரு பேப்பர்

ஒரு பேப்பர் 'ஒரு மாதிரி' ஏதோ ஒருவிதத்தில் உங்களின் கவனத்தினை ஈர்த்திருப்பது எங்களுக்கு மிகவும் சந்தோசம்.

ஒரு பேப்பர்காரர்கள் என்ற ஒரு பதம் ஊர் முழுக்க பேசப்படுவது காதில் விடுகிறது. இது இளையவர்களின் முயற்சி. ஏதாயினும் பிரயோசனமாய் செய்வோம் என்றுதான் இதில் இறங்கினோம், உங்களை நம்பி.

நாங்கள் பக்கச் சார்பானவர்களா? நிச்சயமாய் இல்லை ஏனென்றால் எங்களுக்கு எந்தப் பக்கமும் தெரியாது ஒரு பேப்பர் பக்கங்களைத் தவிர, நம்புங்கள்.

ஒரு பேப்பர் ஒரு மேடை, என்றுதான் இருக்க விரும்புகின்றோம் பாடுகிறவர் பாடலாம், ஆடுகிறவர் ஆடலாம். கடைசியில் நல்ல தகவலைத் தாராளம் அதுதானே வேண்டும் எல்லோருக்கும்.

ஒசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்பதை சிலரால் நாங்க முடியவில்லை மன்னிக்கவேண்டும். இதிலென்ன பிழை இருக்கின்றது உண்மைதானே, இது இவ்வசுப் பத்திரிகை என்பதை நகைச்சுவையாக எழுதியிருக்கிறோம். ஒரு சின்ன விசயம் ஆரம்பத்தில் ஒசிப்பேப்பர் என்றுதான் பெயர் முடிவாகி இருந்தது. தப்பினோமய்யா

ஒரு பேப்பர் ரை வாசிக்கிறீர்களோ இல்லையோ தயவு செய்து பொரித்தின் வைக்கவோ, மாவரிக்கவோ பாவிக்காதீர்கள். அது எங்களுக்கு என்னை ஊற்றி மாவடிப்பதுபோல் இருக்கிறது. ஏற்கனவே ஒரு கடையில் ஊற்றி அடித்தும் விட்டார்கள்.

எங்கள் பின்னால் பெருங்கூட்டம் ஒன்று இருக்கிறது என்று தயவு செய்து உங்களை நீங்களே குழப்ப வேண்டாம். நாங்கள் நல்லதை விரும்புபவர்கள் அவ்வளவு தான்.

ஒரு பேப்பர் மாதத்தின் முதலாம், மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் தான் வெளிவருகிறது. ஆகவே தயவு செய்து கடைகளில் அடிக்கடி சென்று ஏமாறாதீர்கள். கடைக்காரருக்கும் தொல்லை கொடுக்காதீர்கள்.

M25க்கு வெளியே உள்ளவர்கள் ஒரு பேப்பர் எங்கள் கைகளுக்கு கிட்டவில்லை என்று அறியத் தந்திருந்தீர்கள். பிரதிகளைத் தவறாமல் பெற்றுக்கொள்ள நீங்கள் சந்தாதாரர் ஆகுவதே மிகச் சிறந்த வழியாகும்.

பின் குறிப்பு:

சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்கும் சேர்த்தே ஒரு பேப்பர் வெளிவருகிறது என்பதை பெற்றோர்கள் கவனத்தில் எடுக்கவும்.

ஒருவனுக்கு ஒருத்தி

ஒருவருக்கு ஒரு பேப்பர் — வேண்டின்

பத்துப் பேருக்கு ஒரு பேப்பர் — ஆனால்

ஒருவருக்கு பத்துப் பேப்பரா?

'Catering' காரர்கள் கவனிக்கவும்.

COMMENT

Can Eelam War IV in Sri Lanka be averted?

To answer that question, one has to go into the state of play today, both on the military front as well as in the political arena. There is a popular misconception prevailing both in Colombo and among international Sri Lanka watchers that what prevails today is a military stalemate vis-a-vis the Sri Lankan armed forces and the Liberation Tigers. This can be a comfortable thought for many, but it isn't just true. If a war should break out tomorrow, for whatever reason, the odds are heavily stacked against the Sri Lankan armed forces. They do not have either the manpower or the morale to fight on — what could be three fronts — Jaffna, Batticaloa AND Colombo. Jaffna can be bombed from the air, so can the Vanni, but not Batticaloa and certainly not Colombo. Colombo is what the government today fears most.

Military debacles

It might not be one suicide bomber or two. Memories of the bombing of the Central Bank in January 1996, the bombing of the World Trade Centre in October 1997, and most of all, the dramatic attack on Sri Lanka's only Colombo international airport in July 2001 may fade from public memory, but not in the memory of those entrusted with the responsibility of safeguarding the capital city of the country.

Let us now look at the various military



Airport attack 2001

debacles that the government has gone through over the years. True, they did occupy Jaffna in end-1995, but it was a Jaffna devoid of people. That was possible because of a strategic withdrawal on the part of the LTTE.

A parallel state

Never since that time had there been a single military achievement on the part of the Sri Lankan government. Operations with various fancy names were launched, army commanders came and went, but army camps began to fall one after another, Kilinochchi, Manikulam, Pooneryn, Mullaitivu, and even the supposedly impregnable Elephant Pass! The much-publicised Operation "Jaya Sikurui" (ambitiously named "Sure Victory") got bogged down in the Vanni after eight months of heavy losses of men and

material. Following that, the Vanni mainland has come under the control of the Tamil Tigers. Today, there is a parallel mini State within a State, with its own army, and navy and police and civil administration. A government that does not have the capacity to regain what it claims to be its own territory cannot lay claim to any sense of self-respect in the eyes of the world. Today, in their state of weakness, the Sinhalese governments are prepared to mortgage their land or territory to any foreign power, whether the U.S or India, if either would help them to defeat the Tigers.

What one sees today is not Peace, but only the absence of war. The Sri Lankan defence establishment has been in disarray ever since it came under President Chandrika in November 2003. Even the pro-establishment columnist of the Sunday Times, Iqbal Athas has admitted that the "battle preparedness of the armed forces has hit a new low" (June 27, Sunday Times). There have been more desertions in the army than fresh recruitments. Over the years, the Air Force has lost more than 20 planes of every description. A future war therefore is not in the interests of the armed forces, and the government knows that. But the strange thing is that

the government and the racist elements in the south are prepared to provoke a war not for military reasons but for political reasons. They believe that it would pave the way for the US government to come in, in a big way (The signs are already there) and exert so much pressure on the LTTE to make them climb down in their political goals and weaken them militarily. It is a vain hope, for two reasons; first, the LTTE leader is used to high-powered pressures both political and military, and second, even the US government cannot afford to walk into the country militarily. Any amount of training and secret support behind the battalions are not going to make the Sinhalese soldier any better fighter, as was seen during Operation Jaya Sikurui when 147 commandos specially trained by the US Green Berets were killed in the battle for Puliyankulam in December 1997.

A collective death-wish

War becomes inevitable when a country reaches a boiling point of implosion. That point is now fast being reached. A collective death-wish has seized the Sinhala nation. That leaves no other option for the Tigers but to go back to war.

கருத்து

என்று தணியும் இந்த விபரீத தாகம்?



விமல் சோக்கநாதன்

ஆண்டு தோறும் ஜனவரி முதல் தேதியிலும் ஜூன் மாதத்திலும் மகாராணியின் கௌரவ விருதுகளை /பட்டங்களை பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப்படும் போது அந்தப் பட்டியல்களில் எம்மவர்கள் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் பலவும் இடம் பெறுவது கண்டு எங்களில் பலர் பெருமைப்பட்டிருக்கிறோம்.

இதேபோல இங்கு பிரிட்டனில் உள்ள ஆங்கில ஊடகங்களில் இப்போது தமிழ்ப் பெயர்கள் குற்றவாளிகள் பட்டியல்களில் இடம்பெறுவது கண்டு நாம் வெட்கத்தால் கூனிக் குறுகியிருக்கிறோம். வேதனைப்பட்டிருக்கிறோம். போதைப்பொருள் கடத்தல், விற்றல், போலிக்கடன் அட்டை (கிறிடிற் காட்) தயாரிப்பு மோசடி, தம்மை எதிர்த்து மோதுவோருக்கு 'சங்கு ஊதுதல்' இவை இந்த இலண்டன் தமிழ் இளைஞர்களின் செயல்கள். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக பகிரங்கமாகப் பிரகடனம் செய்யப்படும் இந்த இளைஞர்கள் இமயத்தில் கொடியேற்றிய தமிழனின் பெயரை இலண்டன் பிறிக்ஸ்டன் சிறைக்கூடச் சுவர்களில் பொறிக்கிறார்கள்.

"உன் குற்றமா? என் குற்றமா? யார் செய்த குற்றம்?" என்று பாடுவது எனது நோக்கமல்ல! இவர்களை

கண்டிப்பதால் தண்டிப்பதால் பயன் எதுவும் இருக்காது. காரணம்; குற்ற மிழைக்கும் இந்த இளைஞர்கள் அனைவரும் 14 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். தமிழ் ஈழமண்ணில் 1983 க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள். தமிழரசு அரசியலோ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலமோ இவர்களுக்கு தெரியாது. காக்கி உடையும் கையில் ஏகே 47 ம் கொண்டு கெடுபிடி செய்யும் சிங்கள ராணுவத்தை மட்டுமே இவர்களுக்கு தெரியும். எனவே அதிகாரத்தை குறிக்கும் அந்த இராணுவச் சீருடையை இவர்கள் வெறுத்தார்கள். பிரிட்டிஷ் போலீசாரின் ஒழுங்குகளை உத்தரவுகளை சீலங்களை வெறுத்த இவர்கள் அதிகார கெடுபிடியின் பிம்பங்களாக பிரிட்டிஷ் போலீசாரை தள்ளிவைத்தார்கள். தமது பெற்றோரையும் தமது முத்தோரையும் அறிவுரை வழங்கும் ஆசான்களையும் வெறுத்து வெட்டி விட்டார்கள். பாய்மரம் அறுத்த தோணிகள் போல தறிக்கெட்டு ஓடி அலைந்து திரிந்தார்கள்.

திக்கற்ற இந்த குழந்தைகளை வயதில் மூத்த தீயசக்திகள் தமது தேவைக்கு பயன்படுத்தின. இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய தமிழர்களின் பிள்ளைகள் இவர்கள். அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் அனைவருமே இப்படித்தான் என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தி எல்லாத் தமிழர்களையுமே களங்கப்படுத்தின ஆங்கில ஊடகங்கள். இன்னும் சில ஆங்கில செய்தி நிறுவனங்கள் ஒரு படி முன்னால் சென்று 'இலண்டனில் இளைஞர்களின் செயல்களுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும்

தொடர்பு இருக்கிறது' என்று விஷம் கக்கின. இலண்டன் தமிழர்களின் நெஞ்சைப் பிளந்தது அந்த ஆங்கில ஊடகம். ஊடகத்துறையின் மூத்தவர்கள் என்று மதிக்கப்படும் எங்களில் பலர் (நானுட்பட) உடனடியாக கண்டனங்களை குவித்தோம். பிரிட்டிஷ் ஊடக மரபுப்படி எங்கள் கண்டனங்களும் பிரகரிக்கப்பட்டன. உலக கணனி வலையத்திலும் அவர்களால் சேர்க்கப்பட்டன.

இலண்டனில் தமிழ் இளைஞர்களின் (மன்னிக்கவும்) தமிழ்சிறுவர்களின் வன்முறைகளை அழிக்க கருத்தரங்குகள் பட்டிமன்றங்கள் நடத்துவது முட்டாள்தனம். பிரிட்டிஷ் போலீசார் கேட்பது போல அவர்களை யாருமே காட்டிக் கொடுக்கத் துணியமாட்டார்கள். நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களான இந்த தமிழ் இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் பொலிஸ், பிரிட்டிஷ் நீதிமன்றம், பிரிட்டிஷ் சிறைக்கூடம் அனைத்தும் 'ஜூப் பிதான்!'

அப்படியானால் இதற்கு தீர்வே கிடையாதா? எனது ஒரு யோசனை: இலண்டன் தமிழர்கள் மத்தியில் இன்று செல்வந்தர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் இளைஞர்களினால் வந்தக விருத்தி பெறும் தமிழ் சினிமா சீடி டிவிடி தயாரிப்பாளர்கள் தொலைபேசி அட்டை தயாரிப்பாளர்கள் வந்தேறு குடியேற்ற சட்ட உதவி (Immigrant Legal Aid) பெறும் தமிழ் சட்டத்தரணிகள் இப்படி தமிழ் அகதி இளைஞர்களை மூலதனமாக நம்பி தொழில் நடத்தும் அனைவருமே இந்த வன்முறை நாடும் தமிழ் இளைஞர்களை

ஒன்று திரட்டி அவர்களின் திறமைகளை அங்கீகரித்து அவர்களின் தேடல்களுக்கு தீனிபோடும் தொழில்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். போலி அட்டை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை இவர்களிடமிருந்து அறிந்து அதனை வெல்லும் வழிகளையும் இவர்களிடமே கற்கவேண்டும். இளைஞர்களின் சேவைகளுக்கு ஊதியமாக இவர்கள் விரும்பித்தேடி அலையும் FAST CARS, BENZ, KOMPRESSOR, BMW SPORT போன்றவற்றை வழங்கவேண்டும். மிக நவீன கைத்தொலைபேசிகளை இவர்களின் முதலாளி நிறுவனங்கள் தரவேண்டும். இலண்டனில் தமிழ் படங்களின் இரவு 11 மணிக்காட்சிகளின் போது இந்த இளைஞர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு விருந்தினர்களாக வரவழைக்கப்பட வேண்டும். தியேட்டர் வாசலில் இவர்களின் காரர்கள் நிறுத்தப்பட வசதி செய்யப்பட வேண்டும்.

இலண்டன் தமிழ் சமுதாயம் தங்களைப் புறக்கணிக்கிறது என்ற விரக்தியில் தமிழ் சமூக விரோதிகளாக மாறியுள்ள இவர்களை தமிழ் செல்வந்தர்களின் உதவியுடன் நாம் அரவணைத்துக்கொண்டால் தெருவில் கொலைகள் ஏன்? முதுகில் மறைந்து நிற்கும் கோடலி ஏன்?

பாதைதடுமாறி தனித்து நிற்கும் அந்த வெள்ளாடுகளை அரவணைத்து வழிகாட்ட வேண்டியது எமது மாபெரும் பொறுப்பு. கடமை. யேசுநாதரும் காந்தியும் இதைத்தான் சொன்னார்கள்.

Ceasefire agreement is in grave jeopardy, says Gajendrakumar

"...Ceasefire agreement [CFA] itself is in grave jeopardy, and with out the ceasefire, there cannot be a peace process at all," said Gajendrakumar Ponnambalam, Tamil National Alliance (TNA) parliamentarian from Jaffna district, when TamilNet caught up with him in Washington D.C.

Some extracts from the interview:

TamilNet: What can you tell us about your visit so far?

Gajendrakumar: I am quite happy with our meetings with U.S. officials and with Tamil expatriates. This time I felt that key U.S. decision makers had a clear grasp of the real issues affecting the peace process. They were also forthcoming in expressing their views.

TamilNet: What is the likelihood of the peace process recommencing in the near future?

Gajendrakumar: Our immediate concern at the moment is to try and save the ceasefire agreement. The Sri Lankan Government and the Military

are systematically trying to destabilize the east. The Karuna factor is being used by the Government to target prominent LTTEers as well as Tamil intellectuals. So in reality, the Government is in the process of waging a proxy war against the Tamil Nation. Therefore, under these circumstances our number one priority is to save the ceasefire agreement as the ceasefire agreement itself is in grave jeopardy, and without the ceasefire, there cannot be a peace process at all.

TamilNet: But the LTTE have stated that they are willing to start negotiations on the basis of the ISGA proposals. The Norwegians are attempting to get the two parties to agree on an agenda for future talks. So don't you think that if the Government agrees to start negotiations solely on the basis of the ISGA proposals that dates can be fixed and talks



Gajendrakumar

can commence?

Gajendrakumar: Not under the present circumstances. The Government has to first establish its credibility with the Tamil people. The Tamil people are fully aware of the Government's involvement in destabilization campaign in the east. Tamils are being regularly targeted. There is a terror campaign being unleashed on our people under the guise of Karuna. So, how can you expect any self respecting Tamil to expect the LTTE to sit and negotiate with a duplicitous Government under the present circumstances. It is the view of the TNA, that even if the government agrees to start negotiations solely on the basis of the ISGA proposals, no dates for future negotiations should be fixed until the eastern situation is brought under control. On the contrary, I would even go as far as to say that if the present situation is allowed to continue, I believe that it will only be a matter of

time until the ceasefire agreement itself becomes irrelevant.

TamilNet: Do you mean to say that if the present situation continues for much longer the LTTE might be forced to withdraw from the ceasefire agreement itself? And if so, how do you think the international community will react to such a move?

Gajendrakumar: Yes, this is exactly what the TNA is saying. Today, the Karuna factor is being used by the Sinhala leaders to destabilize the east to such an extent as to lay the foundation to start questioning the very validity of the Northeast merger... As far as the Tamil Nation is concerned, our people have repeatedly endorsed the position that the Northeast must be merged as one unit as this comprises the areas of historic habitation of the Tamil people... Any move by Sinhala parties to undermine this position of ours can only be treated by the Tamil people as a declaration of war on the Tamil Nation. Unfortunately, we are fast reaching that stage.

Undermining the Tamil interests: Strategy of the West remains unchanged

Even after two and a half years of ceasefire, governments and the organisations of the West continue to make a concerted effort to undermine the Tamil interests in Sri Lanka, writes, **Dinesh Rasiah.**

On 7 July 04 Amnesty International, the UK based western human rights organisation issued the following statement from their posh offices at 1 Easton St., London WC1X 0DW.

"The Tamil Tigers are increasingly turning to threats and violence in a recruitment drive for child soldiers. Families who resist have been beaten with wooden sticks, or had their houses set on fire.

"With today's news of a suicide bombing in Colombo, the fact that the Tamil Tigers have started a new wave of child recruitment is alarming.



Amnesty's anti-Tamil bias helps change the military and political balance in favour of Sri Lankan State

"If the armed conflict were to resume, these children would likely be amongst the first to die."

Throughout the conflict period in Sri Lanka Amnesty International played a self-appointed human rights watchdog role mainly to promote Western strategic interests.

Despite the statistics which reveal that violence and destruction caused by the Sri Lankan state is in far higher proportion compared to the violence allegedly committed by the LTTE,

Amnesty International disproportionately apportioned blame on the LTTE during the conflict period.

This trend seems to continue during the peacetime too. Amnesty is prepared to give the benefit of the doubt to the Sri Lankan state for its alleged violations.

On the other hand it finds it appropriate to assume responsibility on the LTTE for many alleged LTTE violations. The statement above is a case in point.

Amnesty International's hypocrisy could be well explained by its studied silence about the recent killings in the East.

Now it has become a fact, and even sections of the Sri Lankan government has indirectly accepted that they are aiding the renegade LTTE commander Karuna.

It has also been widely accepted that the Sri Lankan military intelligence is the main architect of the violence in the East. These included killings of an academic and a renounced journalist.

On these Amnesty is yet to issue any statement. On the contrary, Amnesty issued the following statement on 12 August 03 expressing its concern regarding the "politically motivated killings" allegedly carried out by the LTTE.

"Amnesty International is writing to all the above parties (LTTE, SLMM and the Sri Lankan police) to express its grave concern over the killing and abduction of tens of Sri Lankan citizens by the LTTE since the signing of the cease-fire agreement in February 2002.

"The organization has received information documenting at least 22 killings and 16 attempted kill-

ings, abductions and other human rights abuses against members of Tamil political parties, their families and supporters.

"The fate of some of those who have been abducted is still unknown. Amnesty International is concerned that these human rights abusers are part of a systematic campaign by the LTTE against other Tamil political groups opposing them.

The latest Amnesty International Statement comes close on the heels of a UNICEF statement regarding the recruitment of child soldiers.



EU Chief observer, John Cushman, blames most of the Election violence on the LTTE

"The LTTE has not lived up to its commitment to end once and for all the practice of taking children into its ranks," said Mr. Chaiban, UNICEF's Representative in Sri Lanka. "A real and genuine effort must be made to exclude children from their recruitment drives. They must respect the commitments they have made."

The LTTE leadership requested many of their fighters who were under renegade commander Karuna to go home temporarily until Karuna's revolt was put down.

This resulted in a perceived loss



UNICEF plays up the child soldier issue but fails to address the poor living conditions of northeast children

of manpower for the LTTE in the eyes of outside elements. The LTTE is currently in the process of re-inducting these fighters back into the LTTE.

In the past the LTTE has demonstrated that many of the allegations made by these organisations are either false or twisted facts. LTTE also expressed its disappointment about UNICEF's failure to live up to its commitment to improve the living conditions of the northeast children.

It seems that by diverting attention to the perceived child soldier issue these human rights and humanitarian organisations aim to tilt the military balance in favour of the Sri Lankan state by disrupting LTTE's general recruitment drive.

Recently the US government activities in Sri Lanka reached a new peak during peacetime. Reports of many defence related visits by US officials, supply of military hardware and military training assistance keep appearing in the media.

All these together with the above manoeuvrings by the western human rights and humanitarian organisations suggest a new momentum from the West to try and change the military balance in favour of the Sri Lankan state.

Apart from tilting the military balance against the LTTE the west-

ern policy is also to undermine the Tamil cause politically. The clear example for this was the intervention by the European Union election monitors during the last general elections.

These elections gave clear mandate to the LTTE as sole representative status of the Tamil people. It strongly indicated the popular support the LTTE enjoyed in the Northeast. The results in the Northeast gave the LTTE a good political victory.

To undermine this political victory EU election monitors came up with the following attack on the elections in the northeast.

"Overall it would be fair to conclude that the 2004 elections were largely conducted in a democratic manner, apart from the North and the East.

"The events took place in this part of Sri Lanka during the course of this election were totally unacceptable and are the antithesis of democracy."

It seems that the strategy of the West to undermine Tamil interests in Sri Lanka and change the political and military balance in favour of the Sri Lankan state remains unchanged. Although pursued as a low key policy the Western agencies and governments are making a determined effort to continuously further this strategy during the peace time too.

Knowing your David Blunkett



It is not every country that can boast of a powerful Cabinet Minister who is totally blind, but Britain can. That man is David Blunkett, Home Secretary and one of Prime Minister Tony Blair's trusted allies.

Blunkett was born blind, the result of a genetic incompatibility. He has always said it is an inconvenience, not a disability. "It is an obstacle to overcome, not a disaster", he told his interviewer Anne Treneman for the Times Magazine last year. Before meeting Blunkett it seems important that he is blind but, after meeting him much less so, Anne writes. "There's no eye contact because, as his face is turned towards you or animated in conversation, it seems rude to look away, so you don't. If

he doesn't know where you are, he asks. If he's being watched, he wants to know it. At one point, while chairing a meeting of 45 people on gun crime at the Home Office, he asks the group a question, only to be met by silence. "It's no good nodding or shaking your heads", he says.

Talking of his office, Anne writes: "His office is austere to the point of anonymous. The windows are covered by gauze curtains. Furniture is functional. On a large desk are stacks of thick outsized Braille paper. On the window ledge stands a framed photograph of two people, Arthur and Doris Blunkett, - his parents. Arthur died in 1960, a month after falling into a giant vat of boiling water at the Gas Works at Sheffield. He took a month to die, and his son,

then 12, can still remember the smell of burnt flesh. The family, already poor, became desperate and the Gas Board tried to avoid paying compensation. It would be many years before the family could afford a headstone for the grave.

Reading Harry Potter

Blunkett, who is 56 (that was last year) and divorced with three grown-up sons, is prickly about his private life. He is well-known for loving good food and wine, particularly from Spain. London will never be home for him, and every weekend possible, he goes back to Sheffield. He relaxes by reading books which "other people consider to be trivial". "Trivial"? "I read trivia all the time because it's an escape". "Like what"? "Harry Potter. I've read four of them".

Writing poetry

Blunkett has written poetry all his life, though less so lately. "It must be the nature of the job", he says. "There seems to be less poetry inside me at the moment". He grew up as a Methodist and at one point was actually a lay preacher, but now says that he believes in a life force that surrounds us, like electricity. "It is my version of God. Some people get down on their knees to pray; I walk in the countryside, breathe the air, listen to the birds, feel the sun and gain strength from it"

A labourite at 16

For Blunkett, who joined the Labour Party at 16, politics provided a road away from bitterness. He's only one of a few of the current Cabinet who grew up on a council estate, and this explains a lot of his contempt for some New Labour types. Blunkett's identification with ordinary people is deep. He may earn £127,791, but his streets remain dark. Sheffield city centre has enjoyed an injection of millennium gloss, though much of his constituency which includes the street on which he grew up, is shabby. Here, people have the pinched faces that speak of tough choices.

news round up

Lt.Col.Senathi's body buried

Body of Lt.Col.Senathi, LTTE political head of Batticaloa town, who succumbed to gun shot injuries received on 5 July at Arasady junction in Batticaloa, was buried in Thandiyadi Heroes Cemetery Wednesday afternoon with full military honours. Several LTTE commanders including Mavadi Munmari Head of the military wing Ramanan, LTTE Administrators and public participated at the burial ceremony.

Soccer tournament in Trinco in memory of Lt Seelan

Trincomalee district sports section of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) sponsored Foot Ball tournament under the auspices of Trincomalee Foot Ball League to mark the twenty first death anniversary of senior military leader Lt.Seelan (Charles Antony) was inaugurated Wednesday in Trincomalee Mc Heyzer Stadium. Lt Seelan's brother Mr.N. Puvanendran lit the flame of sacrifice and garlanded his brother's photograph. Mr.S.Eilian, Trincomalee district political head of the LTTE lighted the common flame of sacrifice and followed by Trincomalee district deputy political head Mr.lynkaran, Thamilleelam Resurgence Forum head Mr.Sanjiv and North East Provincial Sports Director Mr.T.Arunagirirajah.

JVP says no to ISGA reports Lanka Academic

The JVP has strongly objected to any moves by the Government to grant the Interim Self Governing Authority (ISGA) to the LTTE, which according to the JVP is the stepping-stone for a separate state 'Tamil Eelam'. The JVP has put up a series of posters, which depict 'Defeat the LTTE's effort to set up an Interim Administration'. According to reports, the JVP hierarchy has made their position 'very clear' to President Chandrika Kumaratunga. However, sources note that in the event the President does decide to shrug off the warning by the JVP and go ahead and grant the ISGA, the JVP might then pull out of the Government, which has only 106 seats in Parliament. The JVP has 39 MPs in the Alliance.

"Thinamurasu" copies burnt down in Jaffna

Copies of a Tamil weekly 'Thinamurasu', published in Colombo by Eelam Peoples Democratic Party (EPDP) were burnt down in Jaffna by unidentified persons Wednesday evening, Tamilnet reported. Earlier the group abducted a person with the motorcycle transporting bundles of Thinamurasu copies through Jaffna-Point Pedro road to be distributed to agents. Later bundles were found burnt down in a shrub jungle behind the Seguntha Hindu College in Kalviankadu, a suburb in Jaffna town and the motorcycle abandoned at the site without being damaged, police said. Police officials rushed to the site on receipt of information and recovered the motorcycle and commenced investigation into the incident.

Large demo in Mannar against govt officials

More than six thousand persons including catholic priests marched and demonstrated in Mannar town Wednesday against senior Sri Lankan government officials. A memorandum stating that senior officials in Mannar are neglecting development work in the district, giving preference to outsiders in settlement schemes and are discriminating on the basis of religion. The march, led by a large number Catholic priests, began from the St. Sebastian Church in Mannar town around 10.30 a.m. Wednesday. Marchers carried slogans denouncing senior government officials for being partial to people from outside the district and for acting against Catholic interests in Mannar. They handed over a memorandum to the Government Agent of Mannar at the district secretariat.

AIR SAVERS

TRAVEL AGENTS

நம்பிக்கை, நேர்மை, உத்தரவாதம்

உங்களுக்கு திருப்திகரமான துரித சேவை

குறைந்த செலவில் உலகின்

எப்பகுதிக்கும் பயணம் செய்ய அழையுங்கள்...

020 8540 2226

near by South Wimbledon tube station

36 Merton High Street, South Wimbledon, London. SW17 1AU

Website: virtual.towns.com, email: bparam@aol.com



open 7 days a week
All major credit cards accepted



ஒரு பேப்பர்
ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர,
ஒரு வருடத்திற்கு £15 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address: _____

Postcode: _____

Telephone: _____

மேலுள்ள விண்ணப்ப படிவத்துடன், £15 க்கு
"Jasmine Studio Ltd." ன் பெயரில் காசோலையினையும்,
Oru Paper, 45'B' Crusoe Road, Mitcham,
London CR4 3LJ, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஒரு பேப்பர்

ORU PAPER

பொங்கு தமிழினத்தின்
உணர்ச்சித்தமிழ் ஏடு!

ஆசிரியர் குழு:

திரு - சேயோன்

சிறி - குமார் - சுஜீ

பொறுப்பாசிரியர்

- கோபி -

Editorial Consultant

S.Sivanayagam

விளம்பர உதவி

பாலா

அச்ச

குமார்

வடிவமைப்பு

jasmine studio

முகப்பு வடிவமைப்பு

seven zero graphics

விளம்பர வடிவமைப்பு

ரஜீவன் - ரொபின்சன்

இணையத்தள வடிவமைப்பு

ரஜீவன்

தமிழ் எழுத்துரு உதவி

சுரதா யாழ்வாணன்

தொழில்நுட்ப உதவி

வாசன் - சஞ்சீவன்

நிதி - நிர்வாகம்

தர்ஷினி - முருகானந்தன்

வழங்கல்

குமார் - மோகன்

உங்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)

020 8640 4604

தொலைநகல் (Fax)

020 8640 6972

ஆக்கங்கள் மற்றும்

அஞ்சல்வழித்தொடர்புகளுக்கு:

பணிமனை முகவரி

ORU PAPER

45'B' CRUSOE ROAD

MITCHAM CR4 3LJ

இணைவலையில் உங்கள்

தொடர்புகளுக்கு:

info@orupaper.com

தொடர்வலைச்செய்தியகம்:

www.orupaper.com

Orupaper is a Tamil Newspaper Published fortnightly from London by Jasmine Studio Ltd. The views expressed are those of the contributors and do not necessarily reflect the views of 'Oru Paper' or its publishers. Information (including advertisements) presented in this publication is compiled from the sources believed to be accurate. However the publisher assumes no responsibility for errors or omissions.

கோவிக்காமல்

கொஞ்சம் யோசிங்க . . .

எல்லாளன்

நூறுபேருக்கு மேல் எங்கள் இளைஞர் ஓரிடத்தில் கூடிநின்றால் ஏதாவது ஓர் பிரச்சனை வருகிறதே ஏன்? நாங்கள் மட்டும்தான் இப்படியா இல்லை மற்றவர்களும் இப்படித்தானா? நாங்கள் மற்றைய இனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்ததளவில் இருப்பதனால் எங்களுக்கிடையான பிரச்சனைகளை நாங்கள் எப்பொழுதும் பேசுவதனால் ஏதோ ஒவ்வொரு நாளும் பிரச்சனை நடப்பதுபோல் ஒரு பிரமை என்று சிலர் கூறுகின்றார்கள்.

சற்று விரிவாகப் பார்ப்போமானால் சினிமாதியேட்டர், விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், என்ற 3 பிரதான இடங்களில்தான் இவ்வகையான பிரச்சனைகள் அதாவது கைகலப்புகள் அடிதடி ஏற்படுகிற தெனக் கூறலாம்.

சினிமா தியேட்டருக்கு வரும்போதே போதையுடன் வருவார்கள். அது ஓர் வியப்பான விடயம். கேட்டால் குளிர் என்கிறார்கள் (வெய்யிற காலங்களிலும்). சரி அதை விடுவோம், வந்து அமர்ந்தால் சிறிதாக விசில் அடிக்கத் தொடங்குவார்கள் ஆங்காங்கே சிவப்பு லேசர் விளக்குகள் மின்னும் இவையெல்லாம் காட்சிக்கு முன்னான ஒத்திகைகள். காட்சி தொடங்க ஆங்காங்கே சில வர்ணனையாளர்கள் தோன்றுவார்கள், சிறிதாய் வாய்ச்சண்டை தொடங்கும், பின்னர் கைகலப்பாகிவிடும். அனேகமாக இவர்கள் பின் ஆசனங்களிலேயே அமர்ந்து இருப்பதால் எங்களுக்கு அல்லது உங்களுக்கு இப்போது முன்னாலும் பின்னாலும் சண்டைக்காட்சிகள் தொடங்கி விடும். பார்க்க வந்த படம் படுத்துவிடும். 10 பவுண்ட் பறந்துவிடும். 5 பவுண்டுக்கு ஆங்கிலப்படம் பார்த்திருக்கலாம் என்று தோன்றும். இப்படியான கைகலப்பினால் தியேட்டர்களுக்கும் குட்டிச்சேதம் வரும். இப்படியாக ஒரு தியேட்டரில் எங்கள் படங்களை காண்பிக்க தடை விதித்துள்ளார்கள்.

தடை செய்தது குறித்து கவலை இல்லை, ஆனால் அவர்கள் எங்களைக் குறித்து (சிறிலங்கை ரமில்ஸ்) என்ன நினைக்கின்றார்கள்

கால்பந்து விளையாட வந்த குழுவும்

நின்ற குழுவும் குறைந்தது

கொக்கியாவது விளையாடி

விட்டுப் போகும்.

என்பதுதான் கவலை.

விளையாட்டுப் போட்டிகள் என்றால் சாதாரணமாக மனக்கசப்பு அல்லது கைகலப்பு என்று ஏதோ ஒன்று வரும். அணிகள், ஊர்கள், மாவட்டங்கள் என்று ஏதோ ஒன்று பிரச்சனையின் மையமாக இருக்கும். அறிந்த அளவில் பிரச்சனைகள் வராமல் முடிந்த விளையாட்டுப் போட்டி என்று ஒன்றைச் சொல்ல முடியாது. கால்பந்து அணியினர் கொக்கி மட்டையுடன் வருவதுதான் அபூர்வம், அதைவிட மேலதிக விளையாட்டு வீரர்கள், ஆதரவாளர்கள் என்று ஒரு கூட்டமே வரும். இறுதியில் கால்பந்து விளையாட வந்த குழுவும் நின்ற குழுவும் குறைந்தது கொக்கியாவது விளையாடிவிட்டுப் போகும்.

இது வழமைக்கு மாறானது, வழமையாகிக் கொண்டு வருகிறது.

கலை நிகழ்ச்சிகளுக்கு போதையுடன் வருகின்ற இளந்தமிழ்க் குழுக்கள் இலண்டனில் பல இருப்பது நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இல்லை. இந்த இளந்தமிழ்க் குழுக்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் இந்தக் குழுக்களில் இருப்பவர்களும் தமிழ்ச் சமூக அங்கத்தவர்கள் தானே, ஒரு விழா மண்டபத்துள் இரு குழுக்கள் வந்துவிட்டால் மண்டபத்தின் உள்ளும் மோதல் ஏற்பட்டு இரத்தம் சிந்தச் சிந்த குறுக்கும் மறுக்குமாக எமது இளையவர் ஓடித் திரிவதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.

ஏதோ ஒரு சமயப் பெருநாள் ஒன்றிற்கு

கத்திக்குத்துப் பெருநாள் என்று ஒரு பெயரும் இருக்கிறது, கேள்விப்பட்டிருக்கின்றேன். எங்கள் வாலிபர்கள் நடை உடை பாவனை என்பனவற்றை குறிப்பிட்ட ஒரு இனத்தினைப் பார்த்தே பிரதிபலிக்கின்றார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அதுவும் ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பிழையென்று சொல்ல எமக்கு உரிமை கிடையாது. அது அவர்களுடைய சுதந்திரம், அவரவர்க்கு இருக்கும் சுதந்திரம் அடுத்தவரின் முக்கு நுனியை தாண்டும் போதுதான் பிரச்சனை வருகின்றது.

இப்படியான பிரச்சனைகளால் மக்கள் இம்முன்று முக்கிய இடங்களுக்கும் போக சற்று தயங்குகிறார்கள். இந்த இளம் தமிழ்க்குழு என்பது ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் கிடையாது. எல்லோரும் எங்கள் தமிழ் இளைஞர்கள்தான். இப்போது எங்கள் தமிழ் இளைஞர்களின் நடவடிக்கை காரணமாக சினிமாத்தியேட்டர்களில் கறுப்பு உடை குண்டர்கள் சிலர் எங்களை அங்கே சோதனை செய்தது போல் இங்கேயும் சோதனை செய்தபடி இருக்கிறார்கள்.

சில காவல் நிலையங்களில் தமிழ்க் குற்றப் பிரிவு என்றும், தமிழ் உளவுத்துறை அதிகாரிகள் என்றும் உருவாகியிருக்கின்றது. இவை எல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் இவையெல்லாம் எங்களை யாரோ ஒருவரிடமிருந்து காக்கும் முயற்சியல்ல, எங்களை எங்களிடமிருந்து காக்கும் முயற்சி இதுதான் வேதனை, அவமானம். ஏன் எங்கள் இனத்துக்கு இப்படி ஒரு நிலை?

நானொன்றும் இந்தக் குழுக்கள் ஒன்றும் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. உலகின் எல்லாப் பகுதியிலும் எல்லா இனங்களிலும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது. உண்மையைச் சொல்லப்போனால் இது ஒரு நண்பர் கூட்டம். ஆனால் கொஞ்சம் கடுமையானது. இவைகள் உலகத்தில் வழமையானதே, ஆனால் எமக்குள் நாமே பிரச்சனைகளைத் தேடிச் செல்வதுதான் வழமைக்கு மாறானது. தவிர்க்கப்பட வேண்டியது. இதைச் சம்பந்தப்பட்டவர்கள் தவிர வேறுயாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.

உங்களுக்கு என்ன வேண்டும்?

ஜீட்டு கிருஷ்ணமூர்த்தி

தமிழில் : ஆனந்த செல்வலா

'நான்' என்ற உணர்வைக் கடப்பதே மகிழ்ச்சி

நாம் ஒரு வளர்ச்சியிலிருந்து இன்னொரு வளர்ச்சிக்கு, ஒரு நுட்ப நிலையிலிருந்து இன்னொரு நுட்ப நிலைக்கு, ஒரு சந்தோஷத்திலிருந்து இன்னொரு சந்தோஷத்திற்கு நகரலாம். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மையமாக, மேலும் மேலும் சந்தோஷத்திற்கு ஏங்குகிற, சந்தோஷத்தைத் தேடுகிற, சந்தோஷத்திற்காகப் போராடுகிற 'நான்' என்ற உணர்வுதான் இருக்கிறது. இது ஒருபோதும் முடிவுக்கு வருவதில்லை. 'நான்' என்ற இவ்வுணர்வு அதன் எல்லா வடிவங்களிலும் ஒரு முடிவுக்கு வரும்போதுதான், தேடிக்கண்டைய முடியாத சந்தோஷ நிலையும், வேதனைகளற்ற மகிழ்ச்சியும், மாசற்ற இன்பமும் சாத்தியமாகின்றது; இப்போது நமது அனைத்து சந்தோஷ நிலைகளிலும் மாசு கலந்துள்ளது. ஒவ்வொரு மகிழ்ச்சிக்குப் பின்னாலும் வேதனையும் பயமும் இருக்கின்றது.

மனம் 'நான்' என்ற உணர்வைத் தாண்டி, அதாவது அதை அனுபவிப்பவனை, அதைக் கவனிப்பவனை, அதை நினைப்பவனைத் தாண்டித் செல்லும்போது, மாசுகளுக்கு அப்பாற்பட்ட சந்தோஷம் சாத்தியமாகிறது. நாம் 'சந்தோஷம்' என்ற வார்த்தையை எந்த உணர்வுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமோ, அதன்மேல் பார்த்தால் சந்தோஷம் என்பது நிலையானதல்ல. நம் மனம் எப்போதும்

நீடித்துக்கொண்டிருக்கிற, எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிற சந்தோஷத்தைத் தேடுகிறது. சந்தோஷத்தை இன்னும் தொடர்ச்சியே வேண்டும் என்ற உணர்வுதான் மாசு என்கிறேன். 'நான்' என்ற உணர்விலிருந்து எப்போது மனம் விடுபடுகிறதோ, அப்போது கணத்திற்குக் கணம் - தொடர்ச்சி, தேடுவதற்கு அவசியமில்லாத சந்தோஷம் தோன்றுகிறது. அத்தகைய சந்தோஷம் நம்முடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்றோ, சேகரித்துக் கொள்ள வேண்டும் என்றோ தோன்றாது.

பாதுகாப்புக்கான ஆசை நம்மிடம் இருக்கிறது. ஒரு காட்டு விலங்கை அல்லது பாம்பைச் சந்திக்கும் போதோ, சாலையைக் கடக்கும் போதோ பாதுகாப்பை நாடுகிற நம் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியும். உங்கள் மனைவியுடன், குழந்தைகளுடன், பக்கத்து வீட்டுக்காரர்களுடன், அனைத்து உறவுகளுடனும் ஒருவிதப் பாதுகாப்பை, விரும்புகிறீர்கள். ஆனால், அதை நீங்கள் பெறுவதில்லை. தாய், தந்தை எனப் பல உறவுகள் இருந்தாலும், நாம் எவ்வித உறவுகளுமின்றியே இருக்கிறோம். நாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். எந்த நேரத்திலும், எந்த மட்டத்திலும், எந்த ஒருவரிடமும் உளவியல் ரீதியான பாதுகாப்பு நமக்குக் கிடையாது. இந்நிலை உணர்வுதற்கு மிகவும் கடினமான விஷயம், நம்மைப் போலவே,

நாம் உளவியல் ரீதியில் பாதுகாப்பைக் கோருவதும் ஒரு மனிதர்தான். அவர் சுதந்திரமாக இருக்கிறார் எனில், நாமும் அப்படியே. ஆனால், நாம் திருமணம் முடிவாக, உறுதிமொழிகள் முடிவாக உறவுகளில் பாதுகாப்பை நாடுகிறோம். இவற்றின் முடிவாக நம் மீதும் பிறர் மீதும் நாம் பிரயோகிக்கும் தந்திரங்களையும் அறிவோம். தெளிவான இந்த உண்மையைப் புரிந்துகொள்ள, பெரிய விளக்கங்களேதும் தேவையில்லை.

பாதுகாப்பற்ற நிலையுடன் தொடர்பு கொள்ள நாம் ஒருபோதும் முன்வருவதில்லை. அந்நிலையைப் புரிந்துகொள்ள மிகுந்த அறிவு தேவைப்படுகின்றது. முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையை ஒருவன் உணரும்போது, அவன் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறான். தற்கொலை செய்துகொள்வதன் மூலமாகவோ, மனநல மருத்துவமனைக்குச் செல்வதன் மூலமாகவோ, மதத்தின் மீது தீவிரமான நம்பிக்கை கொள்வதன் மூலமாகவோ, அத்தகைய சமனற்ற நிலையிலிருந்து விடுபட எத்தனிப்பதற்கு இல்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்வதற்கு அசாதாரணமான அளவிலான எளிமையுடனும், தெளிவுடனும், ஒத்திசைவான வாழ்க்கை தேவைப்படுகிறது.

DANGER
YOU ARE WARNED!!

Daily Liar

SPECIAL SUPPLEMENT OF ORU PAPER

Anyone who believes anything published in this newspaper is liable to be charged under the Terrorism Act.

The biggest funeral gathering that Colombo ever saw!



The Kanatte cemetery in Colombo had never seen such a vast gathering in its history. It was not only the cemetery, but the entire city of Colombo seemed full of jostling crowds. They were all making their way to the cemetery. What was happening? Who was dead? It must have been a VERY VERY IMPORTANT PERSON (VVIP). Otherwise, how can one explain the tens of thousands of people who were thronging the streets wanting to witness the funeral. Armed police and the army and navy were called upon to maintain order.

The funeral procession began from the headquarters of the JVP. Wimal Weeravansa, the JVP frontliner was leading the procession with other JVP members carrying the casket. There were Kandyan dancers and

drummers, and tusked elephants draped in colourful tapestry. Monks belonging to the Jatika Hera Urumaya including the MPs followed the procession chanting pirith. Cries of "Sadhu" "Sadhu" rent the air. It was almost as if the Kandy perahera had been brought into the streets of Colombo.

But there was something strange about the funeral. Nobody seemed to be grieving, and what is more when the *Daily Liar* correspondent Boru Singho asked everybody who was dead, nobody seemed to know for sure. One said it was a big shot from the JVP. Another said it was a Jatika Hela Urumaya monk who was killed by a hand grenade at a vihare in Hingurakgoda. Another who was only half informed said the dead person was a man called Douglas.

Was it Douglas Perera asked another man, because he had a classmate by that name.

At the Kanatte cemetery, several funeral orations were made. Not that I did not love the deceased less, but that I loved the Sinhala race more, declared the JVP firebrand Wimal Weeravansa. Huge cheers followed that remark. The casket was then lowered, and our special correspondent who wanted to desperately know who the dead person was, pushed his way through the crowds and managed to take a peep at the tomb stone that was already placed next to the grave. It read - HERE LIES PEACE PROCESS, LOVING BROTHER OF LTTE, BORN 2002, CALLED TO THE MAKER IN TRAGIC CIRCUMSTANCES, 2004. R.I.P. (Rest in Peace).

Bad days for Douglas Devananda

Daily Liar reliably understands that, after the recent attempt on his life, DOUGLAS Devananda has demanded that he be given more security. But the response from the President has been rather cold. According to sources close to the President, she feels he has become a security risk to everybody in Colombo. Four police lives were lost because of him, and there could be many more lives at stake because of his presence in Colombo. She has told him that she cannot bankroll him anymore, and the money paid to him will be diverted to Karuna in the future. Her calculation is that a Karuna in Batticaloa with army protection is far more useful to the government than a Douglas holed up in Colombo, who is only capable of making statements against Pirabakaran and

nothing else. Karuna on the other hand could be used to destabilise the eastern province and wage a proxy war against Pirabakaran

Douglas for his part thinks he is tired of betraying his community anymore and anyway he has amassed enough money by milking the government, and with the fortune that he has amassed he could lead a comfortable life abroad. Meanwhile the Indian government has asked Sri Lanka for the extradition of Douglas Devananda to stand trial for the murder committed by him several years ago at Choolai Medu in Chennai, and the abduction of a Sri Lankan Tamil child for ransom. We hear that the Government of Sri Lanka is seriously considering the request in order to get rid of this dead weight.

Award for a pseudo journalist

Our correspondent in Sri Lanka says that an arm chair pundit, who appears to be the DOYEN of JAY-TICKLERS, churning out fantasies and cock-eyed theories in a Sinhala owned newspaper in Sri Lanka, has been selected for the award of "LIAR ON HIRE of the year" by the journalist association of Sri Lanka. His expertise is on "BRAY-MAD-ASS-ISM", acquired from late president Premadasa which consists essentially of CON-SALUTATION,

CON-PROMISE and CON-SENSES. He seems to have the support of HURRAY BOYS and INDIANA JONES', in his sourjourn in Tiger bashing. Like his Demi-God, who was given an early release from sansara by the LTTE, this DAY-JAY is nothing but a megalomaniac detached from reality. It is strange that he is yet to join the gang of Tit-Bit scoopers (rubbish collectors) who have alligned themselves to a tribune in Bangkok to disseminate RAW trash.

News from the other world

Lalith Athulathmudali who lost one of his in the parliament few years ago as a result of a grenade attack has sent a message of condolence to Ven. Kolonnawe Sumangala who also lost one of his in the parliament recently as a result of manual strangulation. Ven Talduwe Somarama who had only one from the outset has chipped in with words of reassurance.


It is learnt that Vijaya Kumaratunge has sent a letter through Cupid Courier service to Chandrika

requesting her to join him in eternal bliss, and sources close to her say that she is expected to take the plunge soon by courtesy of the JVP. According to Sri Lanka Kattadiya association, Gamini Dissanayake and Cyril Mathew have taken a vow before Dutugemunu that they will be appearing as Ghosts and threatening the people, to prevent the opening of the newly refurbished Jaffna public library which was destroyed by their goon squads

Zoo revenue drops: School children prefer watching parliament

Statistics maintained by the Ceylon Tourist Board show that there has been a severe drop in zoo revenue during the past two months. On the other hand, demand for tickets to the public galleries of parliament has shown a dramatic rise, particularly

from school children. All tickets for the public galleries for the next session of parliament on July 20 have been exhausted. What they see at the Zoo is tame compared to what they could see in parliament, school children are heard to say.



Ask Auntie Agatha!

Dear Auntie,
I have been suffering from insomnia for the past few weeks. As a result I suffer from tiredness during the day. Can you suggest a reliable remedy?

Anton, Southall

Dear Anton, That is easy. Your trouble is that you are not getting

enough sleep during the nights. Have more sleep in the nights, and your insomnia will vanish in no time.

Dear Auntie Agatha,

Are you really an auntie or are you an uncle wearing a frock. My mum says you sound more like my Dad.

Abbi, (11 years) Croydon

Darling Abbi, ask your mum to mind her own business. You know, some mums can be really naughty.

Dear Auntie,

The other day I heard Dad telling

someone on the phone - "He is trying to eat the cake and have it". How can you have the cake if you eat it. I don't understand.

Suthan, Tooting

Dear Suthan, It's like "people living together" They enjoy married bliss without marrying. That is a case of eating the cake and yet having it.

Send your questions to auntie@orupaper.com

Cabinet Ministers to buy things at competitive prices

Two Sri Lankan Cabinet Ministers are scheduled to visit a holiday island in the Maldives to negotiate the purchase of Maldivian fish at a competitive price. Two other Cabinet Ministers, Mr Jeyraj Fernandopulle and Mr Amura Dissanayake are already in India, as reported in The Island, to purchase milk food at a competitive price. More Cabinet

Ministers are expected to visit various countries to purchase pepper and salt at competitive prices. It is expected that the country would be able to save a lot of foreign exchange by Cabinet Ministers buying things at competitive prices. A visit to London by Foreign Minister Lakshman Kadirgamar to purchase straw at a competitive price has however not succeeded.

This paper has been disinfected and certified free from all truth producing germs.

KIDS PAPER

An Ascetic Returns Home

A young ascetic sitting in meditation under a tree was splattered by the droppings of a bird.

He looked up angrily at the culprit and such was the intensity of his wrath that the bird was reduced to ash.

His concentration disturbed, the ascetic got up and went in search of food. He knocked at the door of a house but there was no answer. He knocked again and the lady of the house shouted that she was coming. Presently she came out with food and seeing that he was annoyed at having had to wait so long, smiled and said: "Please don't try to burn me with your angry glance like you did that bird. My dharma as a housewife is first to take care of the needs of my family before attending to the needs of others."

The ascetic realised that she was no ordinary woman and was ashamed of himself. He asked her to teach him what dharma was. She said he should see Dharma Vyadha.

The ascetic went in search of Dharma Vyadha expecting to find a venerable sage but the man turned out to be a meatseller.

Dharma Vyadha made him wait while he served his customers. When the ascetic showed signs of impatience, the meatseller smiled and said: "Just as the woman's first duty was to her family, my first duty is to my customers."

So the ascetic waited. When the last of his customers had gone, the meatseller turned to the ascetic and invited him home.

When they reached Dharma Vyadha's house the



ascetic was again made to wait while his host lovingly attended to his parents. It was quite some time before the meatseller could return to his guest but the young man showed no trace of anger. A transformation had come over him.


"Now I know what dharma is," he said, rising and bowing to the meatseller.

Giving up the path of asceticism he returned home and begged forgiveness of his parents for having deserted them in their old age.

"I seek your blessings," he said, "to give me strength to do my dharma."

Spot the Difference

Can you find the 8 differences between the two pictures



Answers

Top of hat, White pattern on shirt, Back wheel of skateboard, Edge of grass, Pattern on the kite, Shape of trees.

Jokes

Submitted by: Sarithira Selvakumar (Age 6)

1. What do you call a sleeping bull?
A **bullbozer**.
2. How do you count cows?
With a **cowculator**.
3. Why do elephants have trunks?
Because **they'd look funny with suitcases wouldn't they?**
4. What do frogs drink?
Qroaka cola.
5. Why are gold fish orange?
Because **the water makes them rusty**.
6. What do you get when you cross a giraffe with a hedgehog?
An 11 meter hairbrush.
7. What Jam can't you put on your break?
Traffic Jam.
8. Why couldn't the leopard escape from the zoo?
Because he is always spotted.
9. What do mice do in the morning?
Mouse-work.
10. What goes up when the rain comes down?
An umbrella.

Colouring


Why not enter our colouring competition? Simply colour me in and send it to Oru Paper and you could be the lucky winner of a water colouring kit.



The winner will be published in the next issue.

Last week's winner, **Myruan** from Burlington Primary School, New Malden, has won a water colouring kit.

Dot to Dot



Dear Kids!

Got a taste of your page! Didn't you? Please help us to keep this going by sending us your suggestions contributions and ideas.

Thank you!

Kids Paper
45'B' Crusoe Road, Mitcham, CR4 3J

Word Search

J	E	U	A	R	S	M	R	D	V
F	T	N	G	E	T	O	N	Y	Q
Y	Z	A	I	U	B	U	S	H	W
S	O	H	I	S	A	D	D	A	M
B	I	R	A	Q	N	J	E	U	O
P	C	X	B	T	U	K	A	R	S
O	P	C	L	X	T	U	K	L	M
R	D	V	A	F	T	N	G	U	F
U	N	B	I	R	A	I	N	W	S
O	H	I	R	Q	Y	Z	A	I	B

Hidden Words
GEORGE, BUSH, TONY, BLAIR, SADDAM, IRAQ

Do you know . . . !

Which is the largest living bird?

Ostrich is the largest living bird. It is 2 – 2.5 meters tall and weighs anywhere from 70 to 135 kilograms. Ostrich can run at the speed of 40 mph. They have excellent eyesight, powerful legs and large external ear canals

Do fishes ever sleep?

Most fishes do not sleep, as they do not have eyelids. But they do rest when the light dims. They rest against rocks, bracing themselves with their fins. Many fishes rest during the day and are active during the night.

How did "hippopotamus" get its name?

The word "hippopotamus" means "river horse". The animal got this name because it spends much of its time in the water and its wide nostrils and ears look like that of a horse.

What is the origin of the dog?

All living members of the dog family are descendants of a wolf-like creature called "Tomarctus". This ancient canine, called "the father of the dogs", roamed the forests about 15 million years ago.

Can snakes hear?

Snakes have no ears so they cannot hear airborne sounds. But snakes can feel vibrations on the ground hence when someone approaches them they can make it out due to the vibrations of the feet on the ground.

Why do a cat's eyes glow in the dark?

The cat's eyes are adapted for seeing in the dark. During the day, the pupils contract, but at night they open wide letting in every bit of light possible. The back of the eyes is coated with polished silvery pigments called Eumelanin and Phaeomelanin, which reflects every bit of light that falls on the eye. That is why cat's eyes glow in the dark.

How do parrots talk?

Parrots do not talk; they only imitate sounds that human beings make. They can't express themselves and are definitely not sharing any thoughts, they 'talk' simply because they enjoy imitating sounds. Parrots do not learn human speech easily. The words must be repeated slowly and clearly, many times over. Once it learns a word or phrase, it probably never forgets.

Do all peacocks have feathers?

Only male peacock have feathers. The females don't have these beautiful feathers. Peacocks display their feathers and dance to attract peahens.

Do hyenas really laugh?

There is a species of hyena, who are called laughing hyenas. But actually hyenas don't laugh. When this creature is on the prowl or becomes excited, it makes a howling and chuckling noise that sounds like a laugh.

TEEN SPOTLIGHT: MARIA SHARAPOVA



DATE OF BIRTH: April 18th 1987
BIRTHPLACE: Nyagan, Russia
RESIDENCE: Bradenton, Florida, USA
NATIONALITY: Russian
HEIGHT : 6 Feet (1.83m)
WEIGHT: 130 lbs. (59kg)
PLAYS: Right Handed
PROFESSIONAL WINS: Wimbledon 2004, Birmingham 2004, Quebec City 2003, Japan Open 2003

Submitted by: Nichi Jeyan

message board

To: Our Dear Appa



We wish you a Happy Birthday. I hope you have a nice and relaxing day, and bring your wish alive. But once again a Happy Happy Birthday.

From: Tharanian, Rishiyam, Tharsia

To: Sivasubramaniam Appapa

Happy birthday to my grandest Appapa. You are very special to me. You, me and all live long.

From: Mahinthan, Northholt

To: Srinikeshasarma



We wish you a very very Happy Birthday. We hope all your wishes come true. 17th of July should be best day of your whole life

From: Ravi uncle, Chandra aunty, Tharanian anna, Rishiyam Anna & Tharsia Acca

To: Tanya

Happy birthday to you. Have lots of fun and be a nice a nice girl

From: Asvini

To: Karthik Anna

Hey, you passed the driving exam! The way you were driving I never thought you would make it. You have done it and it's great. So, when are we going to Brighton?



From: Gautham

To: Prakalathan



We wish you a Very Happy Birthday, the happiest ever in your life. We hope you get what you wish for.



From: Ravi uncle & Chandra Aunty, Tharanian, Rishiyam & Tharsia.



Little Bit of History: Slaves for Sugar

In their American Empire, the Spanish forced the Indians to work. When they needed more workers, they brought slaves from Africa. English ships carried many of these slaves, who were exchanged for American goods. English interests in the slave trade began in 1562, when John Hawkins sailed to Sierra Leone in West Africa. He collected 300 slaves from local traders, and took them to the Spanish Island of Hispaniola in the Caribbean, where he sold them.

Slave trade was very profitable. Queen Elizabeth privately lent Hawkins ships and money for a second voyage in 1564.




The slave trade was one side of a 'Trade Triangle'. Europeans sailed to Africa with rum, cloth, metal goods and guns. They sold these to local traders in exchange of slaves. In America the slaves were sold to the rich Spanish merchants in exchange for sugar and gold, which were brought back to Europe. Cane sugar was in big demand in Europe.


Nowadays sugar is very cheap and freely available. As a result sweets and chocolates for children are very cheap. They are in different flavours and colourful packing. Remember that this sugar is from beet; a vegetable produced in large quantities very cheaply, and not from cane.

Have a Try!

Below, two triangles are made out of six matches. Can you make four triangles only by changing the position of one of the matches?



Cartoons For Fun



அக்கறை

இல்லந்தோறும் இனிய மருத்துவம்

ஆயுர்வேதம்

உடலைக் காக்கும் கலை



டாக்டர் எல். மகாதேவன்

நினைவாற்றல் (Memory)

நினைவாற்றலுக்கு வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. வெண்டைக்காயை லேசாக எண்ணெயில் தாளித்தால் போதும். நீண்டநேரம் வேகவைத்தால் சத்துக் குறைந்துவிடும். பசுவின்பால், வெண்ணெய், தயிர், பூசணிக்காய், வெள்ளிக்காய், வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை முதலியவை நினைவாற்றலை அதிகரிக்கும். சாதத்தில் பருப்புப் போட்டு நெய்விட்டுச் சாப்பிடுவதும் நினைவாற்றலை அதிகரிக்கும். நான்கைந்து பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்துக் காலையில் மேல்தோல் எடுத்துவிட்டு மென்று தின்னுங்கள். பிறகு ஒரு கப் பால் குடியுங்கள். மூளை வளர்ச்சிக்கு இது நல்லது. பாதாம்கீர் மூளை நரம்புகளை ஊக்குவிக்கும். பாதாம்பருப்பைப் பாலுடன் சேர்த்துத் தூங்கச் செல்லுமுன் குடிக்கலாம். பிரம்ம் க்ருதம் என்ற வல்லாரை நெய் ஞாபகசக்தியை அதிகப்படுத்தும். இதை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

உடம்பில் உஷ்ணம் (Body heat)

சோறு வடித்த கஞ்சியில் வெந்தயம் சேர்த்துக் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும். வெள்ளிக்காய், காரட் ஜூஸ், இளநீர் போன்றவை உடம்பில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் உடற்கூடு தணியும். பொன்னாங்கண்ணிக் கீரை குளிர்ச்சியைத் தரும். கசகசா விதையைப் பாலில் சேர்த்து நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் சூடு குறையும். நெல்லிக்காய்த் தைலம் மற்றும் சந்தனத் தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளித்தாலும் சூடு குறையும்.

உடல் பருமன் (Obesity)

உடல் பருமனைக் குறைக்க தினசரி ஒரு டம்ளர் எலுமிச்சம்பழத் தண்ணீரில் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கலாம். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைக் கஷாயம் போட்டுக் குடிக்க வேண்டும். இலந்தைமர இலைகளைத் தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அல்லது கஷாயமாக்கிக் குடிக்கவேண்டும். கொள்ளு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்த வேண்டும். இதைப் பொடியாகவோ, ரசம் வைத்தோ, முளைகட்டியோ சாப்பிட்டுவர உடலின் எடை குறையும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய தரிபலாவை வெண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் எடை குறையும். புங்கம்பட்டை, அசனப் பிசின் (வேங்கை) போன்றவற்றைப் பொடித்து நீரில் கலந்து சாப்பிடலாம். உடற்பயிற்சி மேற்கொள்ள உடல் எடையைக் குறைக்கும். உதவர்த்தனம் என்று சொல்லக்கூடிய மூலிகைப் பொடிகளால் செய்யப்படுகின்ற

உலர் மசாஜினைத் தினமும் செய்து வருவதாலும் எடை குறையும்.

செக்ஸ் உணர்வு (Sexual health)

செக்ஸ் உணர்வை அதிகரிக்க நிறைய மருந்துகள் இருக்கின்றன. எள்ளுருண்டை, உளுந்து வடை, பால், நெய், கோதுமை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப் பூ, வெங்காயம், முருங்கைக்காய், பனங்கற்கண்டு போன்றவை மிகவும் சிறந்ததாகும். அமுக்குரப் பொடி, யவனப்பிராசு லேகியம் போன்ற வற்றையும் இதனுடன் சாப்பிடலாம். பேரிச்சம் பழமும் மிகவும் நல்லது. ஒரு அவுன்ஸ் தண்ணீரில் இரண்டு பேரிச்சம் பழத்தை நறுக்கிப்போட்டு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக்கொள்ளவும். நான்கு பாதாம் பருப்பைப் பொடித்து 1 சிட்டிகை குங்குமப் பூ, 1 தேக்கரண்டி முருங்கைப் பூ கலக்கவும். இது மிகவும் சிறந்த பலனை அளிக்கிறது. செக்ஸ் எண்ணத்தைக் குறைப்பதற்குக் கடுக்காய் கலந்த கஷாயத்தைப் பயன்படுத்தலாம். தூக்கத்தில் விந்து வெளியாகும் ஆண்களுக்குக் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மிகவும் சிறந்ததாகும். மனதை மகிழ்ச்சியாக வைப்பது ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்விற்கு வழிவகுக்கும்.

நாட்டு அமுக்கரா, சீமை அமுக்கரா என்ற கிழங்குகள் மருந்துக் கடையில் கிடைக்கும். அவைகளில் ஒன்றை வாங்கிப் பெருந்தாளாக இடித்து வைத்துக்கொள்ளவும். 20 வயதுக்கு மேற்பட்டவர் வேளைக்கு 3-5 கிராம் எடுத்து 50 மிளி தண்ணீரும் 100 மிளி பசுவின் பாலும் சேர்த்துக் கொதிக்கவைத்துத் தண்ணீர் கண்டிவிட்ட நிலையில் இறக்கி வடிகட்டிச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடவும். காலை 6 மணி, இரவு படுக்குமுன் இந்த பாலைச் சாப்பிட ஏற்ற வேளை.

மற்றொரு முறை அரை கிலோ அமுக்கராக் கிழங்கை இட்லி வேகவைக்கும் பாணையில் மேல் தட்டில் வைத்து, கீழே தண்ணீர் விடும் பகுதியில் 100 மிளி தண்ணீரும் 200 மிளி பசுவின் பாலும் விட்டு முடி, இட்லி வேகவைப்பது போல் வேக வைக்கவும். ஆவியில் கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கிக் கிழங்குகளை மைய இடித்து வெயிலில் உலர்த்தவும். உலர்ந்ததை நன்கு தூளாக்கிச் சம அளவு சீனி சேர்த்துக் காலை மாலை 2-3 கிராம் அளவு பசுவின் பால் அனுபானத்துடன் சாப்பிடவும்.

மாச யோகங்கள் (உளுந்து பதார்த்தங்கள்)

உளுந்து தானியத்தைத் தோலுடன் குறுணையாக உடைத்துக் கெட்டியாகக் கூழ்க் கஞ்சிபோல் காய்ச்சி, பால் சேர்த்துப் பருகவும். முழு உளுந்தை ஊறவைத்துச் சிறிதளவு முளைக்க வைத்து, பிறகு தோலைக் களைந்து, பூனைக்காலி விதையையும் இவ்வாறு செய்து இரண்டையும் சேர்த்துரைத்து, நெய்யில் வதக்கி தயிருடன் கலந்து சாப்பிடவும். ருசிக்கும் ஜீரணமாவதற்கும் தேவையான அளவில் கொத்துமல்லி விதை, சீரகம், சோம்பு, சுக்கு பொடி கலந்துகொள்ளவும்.

உளுந்து, பயிறு, சோளம் முதலிய தானியங்களை முளைக்க வைத்துச் சாப்பிடுவது விசேஷ புஷ்டிதரும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் சொல்லியுள்ளது.

நெல்லிக்காயை பச்சையாகவும் வற்றலாகவும் உணவில் உபயோகிக்கலாம். நெல்லிக்காய் மொரபா பாகம் மிக விசேஷம். தனி நெல்லிமுள்ளியின் சூர்ணத்தை சுமார் 2 கிராம் அளவு ஆகாரத்தில் கொஞ்சம் தயிருடன், அல்லது பகலில் எப்பொழுதாவது ஒரு தரம் கொஞ்சம் மோருடன் அல்லது பழரசத்துடன் தினசரி உட்கொள்ளவும்.

நோயற்ற வாழ்வும் ரசாயனங்களும் (General vitality and Tonics)

பழைய காலத்தில் நிறத்தையோ, ருசியையோ பற்றிக் கவலைப்படாமல் நல்லது செய்யும் என நினைத்ததைச் சாப்பிட்டார்கள். இப்பொழுதெல்லாம் வண்ண வண்ண அட்டைப் பெட்டிகளில் சத்து மாத்நிரைகள் வருவது வழக்கமாகிவிட்டது. மக்களுக்கு டானிக்கென்றால் நல்ல பழம், நல்ல ஆகாரம் என்ற கருத்துக்கள் மாறி கடைமருந்துதான் சிறந்தது என்றாகிவிட்டது. எனக்குத் தெரிந்து ஒருவர் தன் குழந்தைக்குக் குறிப்பிட்ட டானிக்கை தேடிப்பிடித்து வாங்குவார். இது அவ்வளவு சரியில்லையே, இதை ஏன் வாங்குகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 'இந்த டானிக் அழகானப் பாட்டிலில் வருகிறது. மருந்து தீர்ந்தபின் அந்தக் குப்பியில் என் மனைவி மசாலாப் போட்டு வைத்துக்கொள்வாள்' என்றார். வெளித்தோற்றத்தில் மயங்குவது இயற்கையாகிவிட்டது. தரத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சோப்போ, பவுடரோ வாங்கும்போது பரவாயில்லை. அதனுடன் ஸ்பூன் ஏதாவது இனாமாகக் கிடைக்கிறதா என்று பார்த்து வாங்குகிறார்கள். மூலிகை மருந்து வாங்கும்போது நெல்லிக்காய்ப் பொடியோ, கடுக்காய்ப் பொடியோ என்ன ருசி என்று பார்ப்பதில்லை.

எனது பக்கத்து வீட்டுக்காரர் நிறைய மோர் குடிப்பார். மோர் ஒரு நல்ல பானம். உடல் உறுப்புகளுக்குப் புத்துணர்ச்சியூட்டுகிறது. ஜீரணசக்தியை அளிக்கிறது. மூலநோய், உதர நோய், வயிற்றுநோய், கிரஹணிநோய் போன்ற வற்றுக்கு நல்லது. கோடைக்காலத்தில் நிறைய மோர் குடிக்க வேண்டும். நெல்லிக்காயில் வைட்டமின் சி இருக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயைத் தேனுடன் சாப்பிடலாம். நெல்லிக்காயும் உலர்ந்த கொட்டையில்லாத பேரிச்சம்பழமும் சம அளவு எடுத்துக்கொள்ளுங்கள். கிஸ்மி ஸ் பழம், கற்கண்டு இவற்றைச் சேர்த்து உருட்டி கோலி அளவு தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள். பேரிச்சம் பழம் இதயத்திற்கு நல்லது. முந்தின இரவில் தண்ணீரில் ஊற வைப்புகள். காலையில் அவற்றை கொட்டை எடுத்துவிட்டு நன்றாகப் பிசைந்து குடியுங்கள். வெள்ளைத் தாமரைப் பூவின் இதழ்களைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டிப் பின் சாப்பிடுங்கள். இது இதயத்திற்கு மிகவும் நல்லது. செம்பருத்திப் பூ மிகவும் நல்ல மருந்து. ஒரு கப் தண்ணீரில் இந்தப் பூவின் இதழ்களைக் கொதிக்கவைத்து வடிகட்டிச் சமஅளவு பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடுங்கள். இதயத்திற்கு நல்லது. ரத்த அழுத்த நோயுள்ளவர்கள் உப்பைக் குறைக்க வேண்டும். வெந்தயத்தைப்

பொடித்து நீரில் அருந்த வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெங்காயம் நிறையச் சாப்பிடலாம். உப்புக்குப் பதில் இந்துப்பு, கல்லுப்பு எடுத்துக்கொள்ளலாம். தேனும் துளசியிலையும் சாப்பிட வேண்டும். தேங்காயெண்ணெய், நெய், வெண்ணெய்க்குப்பதிலாக நல்லெண்ணெய்ப் பயன்படுத்த வேண்டும். திராட்சை ஜூஸ் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. விளாம் பழமும் மிகவும் நல்லதே.

அத்திப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும். ரத்த விருத்தியை உண்டாக்கும். ஒன்றிரண்டு அத்திப்பழத்தை தினமும் சாப்பிடலாம். ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் நிறையக் காய்கறிகள் இருக்கின்றன. வெந்தயக் கீரையும், பாகற்காயும் இரத்தத்திற்கு நல்லது. வெந்தயக் கீரை சாப்பிட்டால் ரத்தச்சோகை வராது. பாலில் நிறையச் சுண்ணாம்பு இருக்கிறது. மாதவிடாய் சமயத்தில் நிறைய பால் சாப்பிடுவது கால்சியத்தைத் தரும். மணித்தக்காளி வறுத்துப் பொரித்துச் சாப்பிட்டால் வயிற்றுக்கு நல்லது. வெள்ளை முள்ளங்கி நகவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. முருங்கைக்காய் சூப், வெண்டைக்காய், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ஜலதோஷத்தினால் அவதிப்படுபவர் அடிக்கடி வெங்காயம் சாப்பிட வேண்டும். கொத்தமல்லிச் சட்னி, புதினாச் சட்னி, கறிவேப்பிலைச் சட்னி எல்லாம் இரத்தவிருத்தி செய்பவை. மாம்பழம் சாப்பிட்டுவிட்டுப் பால் சாப்பிட வேண்டும். நரம்பு சக்திக்கு மாம்பழம் நல்லது. வெற்றிலைப் போடுவது இருதயத்திற்கு நல்லது. புகையிலை சேர்த்துப் போடக்கூடாது. குழந்தைகளுக்கு ச்யவன பிராசம், வல்லாரை லேகியம் போன்றவையும், வயதானவர்களுக்கு பிரம்மரஸாயனம் போன்ற வையும், பெண்களுக்கு ஜீரக ரஸாயனம், செளபாக்ய சுண்டி போன்றவைகளும் சிறந்த ரஸாயனங்களாகும். வெல்லப் பாகில் செய்த வேர்க்கடலை உருண்டை, பாதாம் பருப்பு, முளைக் கடலை இவை விட்டிலே கிடைக்கும் புரதச்சத்து மிகுந்த டானிக்குகள் ஆகும்.

ஒரு கைப்பிடிக்க கடலையைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்களில் முளைவிடத் தொடங்கும். அப்போது அதன் சக்தி அதிகரிக்கும். காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம். வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீருடனோ கஞ்சியுடனோ குடிக்கலாம். ராகி ஜூஸ் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அதிலுள்ள புரோட்டீன், வைட்டமின் பி காம்பளக்ஸ் உடல்வளர்ச்சி பெற உதவுகிறது.

வாரம் ஒருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது சிறந்த ரசாயன முறையாகும்.

வவுனியா அகிலாண்டேஸ்வரி
இல்லச் சிறுவர்களுக்காக

இலண்டன் சிறுவர்களால் நடாத்தப்படும்
'இசை வாத்திய ஆளுமைப் போட்டி'

போட்டிக்கான வாத்தியங்கள்:

மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை, கடம், தபேலா, தவில்,
நாதஸ்வரம், கஞ்சீரா, மோர்சிங், உடுக்கு.

வருகிற செப்மெம்பர் மாதம் நடைபெற உள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு:

மூர்த்தி: 020 8407 4078 தாமா: 020 8644 1136

இணைப்பில் துரிதம்

உலகில் தெளிவு

குறைந்த விலையில் நிறைந்த நிமிடம்

A9 International Calling Card

£5

For 24 Hour FREE customer care 0800 989 0000 | For details Visit www.A9communication.com

உங்கள் திருப்தியே எங்கள் நோக்கம்





Highly Recommended

Time Out, ES magazine
Evening Standard
Hot Tickets, Guardian
Rough Guide, Curry Club

PALM PLACE



Vegetarian &
Non Vegetarian
Specialised in Catering
for all occasions
Open 7 Days 12noon - 3pm
6pm - 11.30 pm

எங்களில்

மலர் அலங்காரம்

மலையடி வடிவமைப்பு

கேக், உணவு வடிவமைப்பு

உணவு பரிமாற்றம்

விழா ஒருங்கிணைப்பு வசதி செய்யும் தரப்படும்

லண்டன் பத்திரிகைகளினால் பாராட்டப்பட்ட .

சிபாரிசு செய்யப்பட்ட உயர்ந்த உணவகம்.

பிரபல சமூக, தொலைநிலை மையங்களை வளருனர்கள்.

அனுபவம் மிக்க பரிமாறனர்கள் தகவலிபற்ற உணவு வடிவமைப்பாளர்கள்.

அனுபவம் பெற்ற விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

உங்கள் வைபவங்களை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற்றவர்கள்.

உணவு வகைகள் 2.50 லிருந்து 80 பவுண்டுகள் வரை

80 South Road

Southall UB1 1RD

TEL: 020 8574 9209

எந்த ஒரு வைபவத்திற்கும் எங்கும், எவருக்கும் எங்கள் சேவை உண்டு

visit: www.palmpalace.co.uk

british tamil



www.britishtamil.com

சிறி அண்ணாவைக் கேக்கவும்.

COMING SOON



ரட்சிர்ங்கம்
வழங்கும்

அர்வந்த்
நடிக்தம்



உள்ளம் கவரந்தவளே

தயார்ப்பு
ஜெயச்சந்திரன்

கிணைத்தயார்ப்பு அிகலன்

கிணை கபிலேஷ்வரன்

சுளியத்தில ஓவ்வா

எய்யுறு G.V. ராஜான்

தயார்ப்பு ர்ரரரரர T.பன்னீர்செல்வம்

கியக்கம்

K.M.S.சகாயராஜா

FURTHER INFO: JASMINE STUDIO 020 8640 4604


PRABAS VIDEO Thusi Bridal make up & cake

020 8509 3322

156-158 Forest Road,
Walthamstow
E17 6JQ



Web Hosting



FREE Yourname.com
FREE Subdomains
cPanel Control Panel
FREE E-Mail Accounts

From
£4.99

<http://www.britishtamil.com>

Rainbow

MULTI CUISINE RESTAURANT & BAR
INDIAN, TANDOOR & SRILANKAN RESTAURANT

Free car parking

Fully Licenced

12 to 12 Bar

Takeaway Available

Live Music (Mon & Thu)

Catering to all parties

TASTE OF SRI LANKAN INDIAN TAKE OUT AND CATERING

020 8574 4087

96A High Street Southall (Opp. to police station)
Middlesex

OPENING HOURS MON-SUN 6PM-12MIDNIGHT AND CAR PARKING AVAILABLE

குமரன்ஸ்

Wholesale & Retail
142-144 Hoe Street,
Walthamstow, London

Tel: 020 8521 4955
020 8521 4411
020 8530 3033

Fax: 020 8521 9482
020 8530 5655

உங்களுக்கு தேவையான லீலா மற்றும்

கிருஷ்ணா தயாரிப்புப் பொருட்களை

மொத்த விற்பனை விலைக்குப்

பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்

வங்கி மூலம் துரித

பணமாற்றுச் சேவை!!!

Smart Money Exchange to Sri Lanka, India, Pakistan,
Switzerland, Germany and Canada

Reg. No. 121 14995 00001



KUMARAN TEXTILE

136 HOE STREET, WALTHAMSTOW
LONDON E17 4QR

Tel. **020 8521 3444**

e-mail: textile@kumarans.uk.com

TEENS



Kumaran Jeyakody

'Have you ever been to Cambridge? It is a very pretty place. Very English I would say' I said to the boys.

'Well, I think it is a pretty boring place, full of snobs' sneered Shankar.

I never liked Shankar. He seems to think that he is very cool and everybody else as boring. Because he plays lot of sports, takes sarcastic swipes at everybody and always ends up doing what ever he wanted to do in life he behaved like this, I told my self.

We should inter marry into other races and simply assimilate and become an organic part of this great nation.


He is going around everywhere and boasting about him going to Sri Lanka this summer on some working holiday as some fantastic thing. All the aunties who seem to like him a lot are giving him lots of attention and encouraging him.

Mother identified my irritation and said 'I think he is jealous as you are cleverer than him'.

My point is why do you want to go to Sri Lanka for your summer. I think of the place as a paradise island inhabited by stupid, ugly, uncivilized idiots. There are far more civilized places on earth where you can spend your summer than Sri Lanka.

I'll tell you why I think like this. I went there last year. I was very excited and talked about it with my siblings. Initially I was shocked by the poverty, the way people lived, their behaviour etc. Then I found them very backward, asking you very personal questions, interfering in everything and picking their noses in public places. At the end of the first week I was itching to get out of that place. And I told myself I'll never go there again.

I was born in England and I am English. Yes, I do look Indian or Asian or whatever you call me but for me I'm English. Identity is a personal thing. I go to Tamil school because I like the social life and also I like the girls there. But then, that is it. I want to no,, I'm going to go to Cambridge and that will be it. I'll become an English gentleman and live happily ever after.



Shankar and co seem to think that I'm snobbish and immature. They seem to think that we will never be accepted by this country as English because of our colour. I do not accept this notion at all. Both my parents are doctors, my sister is a dentist. They all have friends among the English and are accepted as equal. My sister is going to marry a Welsh bloke. So as far as I'm concerned this identity crisis is a myth.

It seems to me that this running back to your origins is an easy way to compensate your poor social status. Shankar's parents are not professional, they are very conservative and they do not have the self confidence to mix with the English. Even though they live in London they behave within their four walls as they would do in Jaffna. Pretty depressing I think.

Another travesty of justice is this supporting another sports team other than the English. This makes my blood boil. You live here, work here, hold UK nationality, looked after by this country's health system but when it comes to supporting English cricket or football team, oh no, we do not have the decency to do so. We rather support somebody else. It could be Brazil, Portugal or worse,, Sri Lanka. Shankar walks around wearing Indian cricket team shirt.

What I am trying to say is please, please forget about everything to do with Sri Lanka or India or where ever you come from. Once the first generation, that is our parents died and gone we should move on. We should get rid of unscientific beliefs and religious practices, all this cultural nonsenses, temples and political activities. We should inter marry into other races and simply assimilate and become an organic part of this great nation.

What do you think?



its coke. . . innit!

Coke or cocaine is a fast-acting nervous system stimulant, extracted from the leaves of coca bush, a high altitude plant which grows in the Andes of Bolivia, Peru and Colombia, South America.

It usually comes as a fine white powder (a salt, cocaine hydrochloride) which is snorted in lines and rapidly absorbed through the nasal membranes.

Many users also dab it on their teeth and gums. Cocaine has local anaesthetic properties that numb the mucous membranes of the mouth, vagina, rectum, and eye - if directly applied. Novocaine, of dentist's syringe fame, is a synthetic cover-version of cocaine.

Street price varies between £35 and £60 per gram, depending on area and supplier.

Cocaine is extremely habit-forming and you should not over-estimate your ability to handle it.

Purity

To get from the highlands of Columbia to your back pocket, cocaine has passed through many pairs of swarthy, unwashed pairs of hands, and is diluted down at each stage to increase profit.

For that reason, the average gram 'wrap' is usually between 20 and 65% actual cocaine. The rest is probably corn starch, vitamin c powder, sugar, talcum powder, baby milk powder or local anesthetic (to simulate the numbing effect).

Fear-mongers peddle the myth that coke is regularly cut with anthrax, bleach or strychnine. Frankly, this is untrue.

What is Crack?

Cocaine processed with baking powder (sodium bicarbonate) is "crack", a smokeable version of cocaine with a shorter but more intense hit (around five minutes).

It's called 'crack' after the sound it makes when you light it. It's not cheap (about £100 per gram) and can quickly induce a psychological dependency.

What are the effects?

Cocaine is very fast-acting but short-lived. The effects range from subtle to white knuckle, depending on dosage and purity of the drug.

The effects of snorted cocaine can be felt within 10-15 seconds, peaking after five minutes, and fully wearing off after 20-30 minutes.

Mentally, you feel alert, energised, buzzing. You feel a sudden burst of euphoria and self-confidence which makes you more sociable and talkative. You talk lots.

Physically, your feel 'wired' - clenched jaw, wide-eyed, dilated pupils. Your heart rate, blood pressure and body temperature all rise. If you're in poor shape, be careful. You may also feel strong and sexually aroused.

What it does in the brain?

Cocaine stimulates the cells of the central nervous system, and the cardiovascular system. It works, essentially, by tricking the brain into thinking it's been furnished with something pleasurable, like sex or good food.

First it prompts nerve cells in the brain to release dopamine, a neurotransmitter associated with pleasure and alertness. Then it prevents the dopamine from being reabsorbed, prolonging the elation for an unnaturally long time. Eventually the brain compensates and quickly re-absorbs the dopamine, leading to a rapid and abrupt come-down.

What are the after effects?

The comedown from coke is unpleasant. After a single line, you feel dulled and restless. Coke makes you feel good in short bursts, but it's a superimposed, artificial 'good' that wears off dramatically and leaves you panting for more.

A coke binge can affect your mood for days afterwards. The hangover includes: fatigue, jammed-up or sore nose, headaches, irritability, depression, lethargy and inability to concentrate. Basically, a "zombie state".

Often, when you first start using it, these after effects are minimal. But they get worse with continued use.

What are the long term effects?

Coke ceases to be quite so nice. Regular use (two or three times a week) builds up tolerance. You still get the buzz but you have to take more of it more often. With greater tolerance comes heftier come-downs. At the peak of cocaine abuse is cocaine psychosis.

Cocaine is extremely habit-forming and you should not over-estimate your ability to handle it.

does my bum look fat?

What is anorexia nervosa?

Anorexia nervosa is a type of eating disorder that mainly affects adolescent girls and young women. A person with this disease has an intense fear of gaining weight and limits the food she eats. She

has a low body weight


refuses to keep a normal body weight

is extremely afraid of becoming fat

believes she is fat even when she's very thin

misses three (menstrual) periods in a row

(for girls/women who have started having their periods)



What causes it?

Anorexia nervosa is more than just a problem with food. It's a way of using food to feel in control of other feelings that may seem overwhelming. Starving is a way for people with anorexia to feel more in control of their lives and to ease tension, anger, and anxiety. While there is no single known cause of anorexia nervosa, several things may contribute to the development of the disorder:

People with a mother or sister with anorexia are more likely to develop the disease. Parents who place too much value on appearance, diet themselves, and criticize their children's bodies are more likely to have a child with anorexia.

The UK has a social and cultural ideal of extreme thinness. Women partially define themselves on how physically attractive they are.

Someone with anorexia may feel badly about herself, feel helpless, and hate the way she looks. She has unrealistic expectations of herself and strives for perfection. She feels worthless, despite achievements and perceives a social pressure to be thin.

Other mental health problems, like depression or anxiety, occur along with anorexia.

Things like starting a new school or job or being teased to traumatic events can lead to the onset of anorexia.

Several biological factors including genetics, neurotransmitter regulation (neurochemicals in the brain), and other related hormones may be important to the onset of the disorder.

What are signs of anorexia nervosa?

A person with anorexia will have many of these signs:

loses a lot of weight

talks about weight and food all the time

moves food around the plate; doesn't eat it

weighs food and counts calories

follows a strict diet

fears gaining weight

won't eat in front of others

ignores/denies hunger

uses extreme measures to lose weight

(self-induced vomiting, laxative abuse, diuretic abuse, diet pills, fasting, excessive exercise)

thinks she's fat when she's too thin

gets sick a lot

weighs self several times a day

acts moody

feels depressed

feels irritable

doesn't socialize

wears baggy clothes to hide appearance

Can someone with anorexia nervosa get better?



Yes. People with this disease can get better. The treatment depends on what the person needs. The person must get back to a healthy weight. Sometimes, this means going to a hospital and staying there for treatment. Different types of health care professionals like doctors, nutritionists, and therapists, will help the patient get better. These health care professionals (HCPs) will help the patient regain the weight, improve physical health and nutrition, learn healthy eating patterns, and cope with thoughts and feelings related to the disorder. After leaving the hospital, the patient continues to get help from her HCPs.

But a hospital stay may not be needed. Another type of treatment program is one in which a person goes to the hospital during the day, but lives at home. Other people with anorexia can recover by getting individual counseling from an HCP, like a therapist who specializes in eating disorders.

Many times, eating disorders happen with other problems, like depression and anxiety problems. These problems are also treated along with the anorexia, and may involve medicines that help reduce feelings of depression and anxiety.

Family counseling and support groups may also be a part of treatment. If the patient is young, family therapy is particularly important. Support groups help patients and families talk about their experiences and help each other get better.

<http://anorexia.allpic.org/> is a good website for further information.

breathe in... breathe out...

Dear Nila,

I am 19 years old and just finished my first year exams in university last week. I started to go out with one of my classmates 6 months ago. He is Greek and he is lovely. We love each other very much. I told mother about him last weekend and initially she did not say anything. Now she is telling me not to carry on with my relationship.

I feel really upset. I have listened to my parents all my life and did what ever they wanted me to do until now. Now I feel betrayed and sad. What should I do?

nila says

Well, this is a difficult situation I agree. You are an adult and in university and you sound mature, thoughtful, caring and responsible.

Relationships especially a relationship like yours can be looked upon by parents especially the ones with conservative views as unworkable and complicated. The same scenario can be viewed as exciting and romantic by others.

I think the way forward is trying, communicating and reasoning with your parents.

First you have to make up your mind as whether you are going to carry on and then you need to explain your problem to your boyfriend. You need to take him through your parents background, cultural values etc. If you both feel the same and want to carry on I guess you have to fight for it.

A relationship is like a beautiful plant. It needs lot of tender loving care from as many caring people as possible. A relationship with the support of parents will sail through hardships well than an unsupported one. As a young adult it is wonderful to fight for something you feel passionate about. Not only this can be satisfying it can be romantic too.

The most important thing is having open channels of communication with parents and carry on trying.

Dear Nila,

I'm 14 years old girl and I live in Middlesex. I'm starting my GCSEs next year.

I am 5 foot in height and a bit over weight,, actually I am fat. I really fancy this boy who is two years older than me and very good looking. Then last week he called me fat and so on and laughed at me. I feel really hurt. I don't feel like eating and I hate myself for being fat.

nila says

I think there are two problems here. One is your self-esteem regarding your physical appearance and the second is that you like this young man.

Physical appearance is a concern of many people especially young people. So it is very normal to feel pre-occupied with the way we look and also to feel unsatisfied. Being over weight is a common problem among young people. It is very normal and part of your sexuality to feel attracted to the opposite sex.

There are good ways to cope with your problems. First we need to make sure you are over weight. You need to measure your height in metres and your weight in kilograms, then divide your weight by the square of your height. This is the body mass index (BMI). If your BMI is more than 25 then it is better to lose some weight.

Losing weight should be a step by step process. You need to tell your parents about your plan to lose some weight and also it may be a good idea to tell your GP about your plan as s/he may give you some valuable advice.

You can read about losing weight on <http://www.fda.gov/opacom/lowlit/weightis.html> and also talk to your parents and friends. You should be very careful about this as without educating about yourself you can end up suffering from eating disorders such as anorexia.


Your attraction to this young man is normal behaviour and you have to accept that there is no guarantee that this is going to be mutual. What he did was very childish and insensitive. I guess throughout our lives we will be made unhappy by other peoples remarks such as this. We have to accept this as part of growing up. I cannot tell you to bottle up. It might be a good idea to go and tell him that you are hurt but at the same time he may brush you off.

Good luck.

Feeling heavy... email Nila at nila@orupaper.com

உலகவலம்

ஆபிரிக்க படகு அகதிகள் இத்தாலிக்குள் அனுமதி



37 ஆபிரிக்க அகதிகளை ஏற்றிவந்த ஜேர்மனிய தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கப்பலை சிசிலி இறங்கு துறைக்குள் வருவதற்கு இத்தாலி அனுமதியளித்துள்ளது.

ஜூன் மாதம் 20ம் திகதி றப்பர் டிங்கிகள் மூலம் மோலாரா நாட்டிலிருந்து புறப்பட்ட இந்த அகதிகள் நடுக்கடலில் வைத்து ஜேர்மனிய கப்பலின் மாலுமிகளால் அபயமளிக்கப்பட்டார்கள். முதலில் ஜேர்மனியிடம் தஞ்சம் கோரியிருந்த போதும், இவர்களினது விண்ணப்பத்தை ஜேர்மனி ஏற்க மறுத்து விட்டது.

இத்தாலியும் இவர்களை ஏற்க தயங்கிய போதும், சிசிலி துறைமுகத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்த இவர்களை இத்தாலியில் கரையிறங்க உதவுமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த அகதிகளும் தங்களுக்கு அபயம் தராதவிடத்து கடலில் குதித்து மரணிக்க போவதாக பயமுறுத்தி வந்தனர். பலநாட்கள் பயணத்தால் பலகனமுற்றிருந்த இவர்களை இத்தாலிக்குள் வர அனுமதித்துள்ளபோதிலும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிவந்ததாக கூறி இவ் ஜேர்மனிய கப்பலின் கப்பின் இத்தாலியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தாங்கள் உள்நாட்டு யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் கடன் .நாட்டிலிருந்து வருவதாக

இவ்அகதிகள் கூறியிருந்தபோதும், இவர்கள் நைஜீரியா மற்றும் கானா நாட்டை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

ஜோர்ஜ் பெர்னாண்டஸிடம் ஆர்மிரேஜ் மன்னிப்பு கோரினார்



இந்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் பதவியிலிருந்த காலத்தில், அமெரிக்காவுக்கு பயணித்த வேளைகளில் எல்லாம் உடல் பரிசோதனைக்கு உள்ளாக்கப் பட்டமைக்கு அமெரிக்காவின் பிரதி இராஜங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் வருத்தம் தெரிவித்து பெர்னாண்டஸிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.


அமெரிக்காவின் முன்னாள் இராசதந்திரி ஒருவர் அண்மையில் வெளியிட்டிருந்த புத்தகமொன்றின் மூலமே, பெர்னாண்டஸ் இவ்விதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்திருந்தது. முதலில் இச்செய்திகளை புது டில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்திருந்தபோதும், பெர்னாண்டஸ் தனது மௌனத்தை கலைத்து உண்மை நிலையை இவ்வாரம் வெளியிட்டார்.

பெர்னாண்டஸ் தான் அமெரிக்க விமான நிலையங்களில் மேலங்கி அகற்றுமாறு பணிக்கப்பட்டு தீவிர பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை தெரிவித்ததையடுத்து,

இவ்விடயத்தில் இராஜதந்திர நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அமெரிக்கத் தூதரகம் ஒப்புக்கொண்டது.

இதனிடையே இந்தியாவுக்கு உத்தியோகப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஆர்மிரேஜ் தான் இவ்விடயத்தில் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், பெர்னாண்டஸின் தொலைபேசியில் உரையாடியபோது அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அபிப்பிராய வாக்கெடுப்புக்கு பிரஞ்சு அதிபர் சிராக் தயார்



ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பொது அரசியலமைப்பு சட்டவாக்கம் தொடர்பாக பிரஞ்சு மக்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பினை மேற்கொள்ளுவதற்கு தாம் தயாராகவுள்ளதாக அதிபர் ஐக் சிராக் அறிவித்துள்ளார்.

இப்படியான வாக்கெடுப்பை பிரஞ்சு மக்கள் ஐரோப்பிய இணைப்புக்கான எதிர்ப்புணர்வை வெளிப்படையாக காட்ட பயன்படுத்தி விடுவார்களோ என இதுவரை காலமும் தயக்கம் காட்டிவந்த சிராக், இவ்வாக்கெடுப்பு அடுத்த வருடத்தில் இடம்பெறுமென உறுதியளித்துள்ளார்.

தனது சக கட்சி உறுப்பினர்களாலும் மற்றும் தீவிர வலதுசாரி கட்சியினராலும் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு வற்புறுத்தப்பட்டு வந்த பிரஞ்சு அதிபர், அண்மையில் இதுபோன்ற அறிவிப்பை பிரித்தானிய பிரதமர் விடுத்தமையால், இம்முடிவுக்கு வந்திருக்கலாம்.

1992ல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மாஸ்கிச் உடன்படிக்கைமீது, இதுபோன்ற வாக்கெடுப்பினை பிரான்சில் நடாத்தியபோது, ஒரு சதவீத பெரும்பான்மையே தீர்மானத்துக்கு ஆதரவாக கிடைத்திருந்தது.

TIME TRAVEL & TOURS

...Service is our Life Style

Special rates for all HOTELS & Package Holidays to SRI LANKA, MALDIVES, DUBAI & INDIA

Call now for the fares to COLOMBO & ALL WORLDWIDE Destinations

COLOMBO - JAFFNA Return £40 per person



ABTA



4585



209-210 Tooting High Street
020 8767 0000

432 Alexandra Avenue
Rayners Lane
020 8429 8333


136 Kenton Road
Harrow
020 8907 6969

LATHA WINDOW AND DOORS

our speciality in uPVC windows and doors, various types of Aluminium doors and windows, patio doors, porches and leaded lights

எங்கள் கடமை உங்கள் திருப்தி!

நியாயமான விலையை நாட இன்றே தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.



Phone for Free Estimates

020 8665 9975

Mobile: 07931 148 792

28 Boston Road, Croydon, CRO 3ED

THIGAN MOTORS

Servicing

Clutches

Brakes

Overhauls

Car Electical

Body Work

Thelipan - **07930 749 325**

and All type of repairing

Unit 65 Parking Intristial Estate
Ripple Road,
Barking
IG11 0TJ



ENGINE TEC MOTORS

Unit 5, 339 London Road Mitcham

Surrey CR4 4BE

உங்கள் கார் திருத்த வேலைகளுக்கு
நம்பிக்கையான நிறுவனம்
என்ஜின் ரெக் மோட்டர்ஸ்

South London's Reputable
Motoring Centre



*Servicing

*Clutches

*Breakes

*Overhauls

*Car electrical

*Pre-Mot Checks

*All Types of Repairs & Body Work

*Insurance Work Undertaken

call : Vel / Rajan

020 8640 8000; 020 8640 1230

07860 226 476; 07860 770 945

NANDANA BUILDERS

Extension

Central Heating & Plumbing

General Maintenance

Brick Works

5 Etongrow Ave.

Kingsbury, London

07946 334 599

Main agent for Qatar Airways



LinkAIR

Travels Limited



QATAR AIRWAYS القطرية

COLOMBO RETURN

£ **360** + tax

From 14th July to 30th August

Valid 1 month - Outbound Wed only

Please ring

020 8665 0206

www.linkair.co.uk

Linkair Travels Ltd, 361 London Road, Croydon CR0 3PB
TERMS & CONDITIONS APPLY

இழந்த உறவுகள்

கொக்குவில், தமிழீழம்

கொக்குவில்லைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி. புவனேஸ்வரி வேலுப்பிள்ளை கடந்த ஆனி மாதம் 19ஆம் நாள் காலமானார். இவர் திரு. திருமதி வேலுப்பிள்ளை இணையரது மகன் ஆவார்.

உடுவில், தமிழீழம்

உடுவில்லைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. நாகலிங்கம் தம்பித்தரை கடந்த ஆனி மாதம் 22ஆம் நாள் காலமானார். இவர் திரு. திருமதி. நாலிங்கம் அமுதம் இணையரது மகனும், விக்னேஸ்வரி அவர்களது வாழ்க்கைத் துணைவரும் ஆவார்.

நுணாவில், தமிழீழம்

நுணாவில்லைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. மயில்வாகனம் நல்லம்மா கடந்த ஆனி மாதம் 14 ஆம் நாள் காலமானார். இவர் திரு. திருமதி கந்தையா முத்தாச்சிபிள்ளை இணையரது மகளும் மயில்வாகனம் அவர்களது வாழ்க்கைத் துணைவரும் ஆவார்.

யாழ்ப்பாணம், தமிழீழம்.

யாழ்ப்பாணம். இல. 16. இராஜேந்திரா வீதியைச் சேர்ந்த பறுநாந்து டோமினிக் (பிஸ்க்கால்) கடந்த 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற பறுநாந்து - அன்னம்மாவின் அன்பு மகனும் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - பாக்கியம் ஆகியோரின் அன்பு மரு

மகனும் ஆன்றோஸ் அவர்களின் அன்புக் கணவரும் டொனால்ட் (பிரான்ஸ்), குயின்ரன் றெஜினோல்ட், ராணி (சுவிஸ்), ராஜி (சுவிஸ்), ராதிகா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

புலோலி, தமிழீழம்

புலோலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. முருகேசு சுப்பிரமணியம் கடந்த ஆனி மாதம் 23ஆம் நாள் காலமானார். இவர் திரு. திருமதி. சுப்பிரமணியம் லட்சுமி இணையரது மகனும், செல்லம்மா அவர்களது வாழ்க்கைத் துணைவரும் ஆவார்.

மீசாலை, தமிழீழம்

மீசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. விஸ்வலிங்கம் தம்பிஐயா கடந்த ஆனி மாதம் 22ஆம் நாள் காலமானார். இவர் திரு. திருமதி. விஸ்வலிங்கம் சின்னாச்சிபிள்ளை இணையரது மகனும் மகேஸ்வரி அவர்களது வாழ்க்கைத் துணைவரும் ஆவார்.

அளவெட்டி, தமிழீழம்

சிங்காவத்தை, தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் கணேஸ்வரம், அளவெட்டி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் றஜீபன் (சின்னாம்பி) அவர்கள் கடந்த 11ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அகால மரணமானார். அன்னார் பரமசிவம் - தனபாக்கிபவதி தம்பதிகளின் அன்பு மகனும் லஜிகரன், சுபாசினி, பார்த்தீபன் (மகாஜனாக் கல்லூரி- மாணவர்கள்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

நெடுந்தீவு, தமிழீழம்

நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சொக்கநாதர் சண்முகம் கடந்த ஆனி மாதம் 21ஆம் நாள் காலமானார். இவர் திரு. திருமதி. சொக்கநாதர் இணையரது மகனும் முத்துப்பிள்ளை அவர்களது வாழ்க்கைத் துணைவரும் ஆவார்.

ஏழாலை, தமிழீழம்

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. தம்பையா திருநாவுக்கரசு கடந்த ஆனி மாதம் 28ஆம் நாள் காலமானார். இவர் திரு. திருமதி. தம்பையா இணையரது மகனும் சுலோச்சனா தேவி அவர்களது வாழ்க்கைத் துணைவரும் ஆவார்.

நல்லூர், தமிழீழம்

நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும் இல. 85. சிவன்கோயிலடி திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கதிர்காமநாதன் (ஓய்வுபெற்ற அதிபர், நல்லூர் கொத்தணிப்பாடசாலைகள்) அவர்கள் கடந்த 10ம் நாள் சனிக்கிழமை காலமானார். இவர் சவுந்தரநாயகியின் வாழ்க்கைத் துணைவரும், கணேசநாதனின் தந்தையும் ஆவார்.

ஏழாலை, தமிழீழம்

ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் கதிர்காமு நாகேந்திரம் அவர்கள் கடந்த 12ம் நாள் திங்கட்கிழமை காலமானார். இவர் காலஞ்சென்ற கதிர்காமு - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும் திலகவதியின் பாசமிகு கணவரும் சத்தியதர்சினியின் தந்தையும் ஆவார்.

யாழ்ப்பாணம், தமிழீழம்

யாழ்ப்பாணம் நீராவியடியைச் சேர்ந்த திருமதி அசலாம்பிகை இராசகுலசிங்கம் அவர்கள் கடந்த 12ம் நாள் திங்கட்கிழமை காலமானார். இவர் காலஞ்சென்ற விஜயரத்தினம் - சரஸ்வதி இணையரின் மூத்த புதல்வியும் காலஞ்சென்ற இராசகுலசிங்கத்தின் வாழ்க்கைத் துணைவரும் பத்மராணி - உமாபதி, ஜெயராணி - அழகரெத்தினம், விஜயராணி - அருளானந்தம், பாமினி - ரவிந்திரன், ஸ்ரீகாந்தா - வசந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

ஆனைக்கோட்டை, தமிழீழம்

ஆனைக்கோட்டை, கூழாவடியை வசிப்பிடமாகக் கொண்ட முருகேசு சுப்பிரமணியம் 10.07.2004 ஞாயிற்றுக் கிழமை காலமானார். இவர் காலஞ்சென்றவர்களான முருகேசு - லட்சுமி இணையரின் மூத்த மகனும், ஈஸ்வரியின் அன்புக் கணவரும், கமலதாஸன் (பிரான்ஸ்), கமலராணி, ஜெயராணி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.

இலவச சேவை!

நீங்கள் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உறவுகள் யாராவது அண்மையில் காலம் ஆகி இருந்தால் அவற்றை எம்க்கு அறிவியுங்கள். எம்மக்களின் நலன்கருதி இப்பகுதியில் அவ்வறிவித் தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும். விவரங்களை எழுதி அனுப்பவேண்டிய தொலைப்படி எண்: 020 8640 6972, தொலைபேசி எண்: 020 8640 4604



Worldwide Flight Tickets

Holiday packages

Travel Insurance

City Breaks

Car Hire

Hotel Booking

Ferry Cruises

Visa Service

Special Fare To

Colombo

Madras

Singapore

Canada

Europe

Flights Rus (UK) LTD

020 8902 0000

Fax: 020 8782 2285

15 Ealing Road, Wembley

Email: sales@flightsrus.co.uk | Web: www.flightsrus.co.uk

கார்த்திகை பூ

கார்த்திகைப்பூ
காரிருள் விலக்கிய
கடைமறவர்தம்
தமிழீழத்தின்
தமிழ் தேசியப்பூ.

கார் - தீ - கைப்பூ
அன்பில் மழையாயும்
அறத்தில் நெருப்பாயும்
கயவர்களுக்கு
கசப்பான அப்பூ

கார்தி- கைப்பூ
கார்த்திகையில் பிறந்த
காவிய நாயகனுக்கு
கையுறையான தொரு
கைப்பூ.

கார் - தீ - கை - பூ
கார்த்திகை மழையிலும்
கனல் தீக்கிய எம்
கடையவர்களுக்கோர்
கைப்பூ.

- நல்லைக் கௌசீதிகி.

கண்ணின் IDனி

அன்பே,
நான் இரவில் கண் இமைகளை
முடுவதில்லை
ஏனெனில்
நீ இருளில் தத்தளித்து
விடக்கூடாது
என்பதற்காக



IDயில்
இன்று மழை வருமா? என்று
அவளிடம் கேட்டேன்
ஏனெனில்
மழை வருவது மயிலுக்கத்தானே
தெரியும்.

உன்னால் IDட்டுமே...
வானத்தை தொடுவேன்
நிலவில் குடியேறுவேன்
கடலுக்கு வேலியிடுவேன்
இத்தனையும் செய்வதென்ன?
என் காதல் பசிக்கு தீனிதர
உன்னால் மட்டுமே முடியும்

காதல் தீ
அன்பே,
விளக்கு மட்டுமா எரிகிறது.
நானும் தான்,
எண்ணெய் ஊற்றியதால் அது
எரிகிறது
உன்னை ஏற்றியதால் நான்
எரிகிறேன்.

விழிகள்
இரண்டு நட்சத்திரங்களை
மினுக்கிக் கொண்டு
உன் விழிகள்...
எதை விற்று நான் வளங்குவேன்
என் காதல் வளனத்திற்கு...

தூண்டில்
அன்பே,
உனைக் காணாத ஏக்கத்தால்
கடற்கரையை நோக்கிக்
சென்றேன்.
கரையில் மீனவனின் தூண்டிலில்
மீன் ஒன்று துடித்துக்
கொண்டிருந்தது
என் இதயம் போல.

ஏன் சட்டம் போடுகிறாய்
உன்னை நினைக்கத்தான்
கூடாதென்றாய்
உன்னை மறக்கவும் தடுக்கிறாய்
உன்னை பார்க்கத்தான்
கூடாதென்றாய்
உன்னை தேடவும் வைக்கிறாய்
சட்டம் போட்டு என்னை
காதல் வட்டத்துள் வைக்கிறாய்...

-- கிருஷ்ணசாமி நித்தியானந்தன்.

- கவிதாபனி

தெறுக்கு மதலேற் சறுக்கி விழுக்கையே...

ஏழாண்டு முன் எனக்கு வயது
பதினாறு தானிருக்கும்
தோழர் தோளோடு தோளரசி
காலார நடந்து கல்லூரி சென்றதை...

வில்லுப்பாட்டு கேட்டுவிட்டு
வீடு சென்ற வலிதயரை
நையாண்டி பண்ணியதை
நான் நினைத்துப் பார்க்கின்றேன்...

நான் செய்த குற்றம் அது
குண்டு வெடிக்கையிலே
குழறியடித்துக்கொண்டு
குதிக்காலில் ஓடியதுதான்...
செத்துப்போயிருந்தால்
இத்தனைக்கும் காரணம்
இவன் தானென்று
முத்தெழுத்தில் அச்சாகியிருக்கும்
தப்பிப்பிழைத்ததால்
களுத்துறையில் காலந்தள்ளினேன்...

ஆங்கிலப் பாடம் அடுத்ததென்று
அவசரமாய் வெளியேறி - கல்லூரி
குறுக்கு மதிலேறி
சறுக்கி விழுகையிலே எதிரில் நின்று
முறுக்கு மீசை மாஸ்டரிடம்
இறுக்கமாய் வாங்கியதை....
வெடிச்சத்தம் கேட்டவேளை
படித்த பாட நூலுடன்
பங்கருக்குள் பாய்ந்ததை
பழையவற்றை நினைக்கின்றேன்.

விக்கி அழுதவர்களாய்
முக்கி முன்கி மூன்றுநாள் நடந்து
தப்பித் தடுமாறிப் படகேறி
வன்னி மண்ணேறியதை
எண்ணிப்பார்க்கின்றேன்..
பீட்சை வந்து நிற்க
பாஸ் பண்ணி வந்தால்
பிள்ளையாரே நான் உனக்கு
பத்துத் தேங்காய் உடைப்பென்று
பொய்யாக நேர்ந்த கதை
மெய்யாக நினைக்கின்றேன்..

எப்படியோ வந்த புரிந்துணர்வால்
இப்போ நான் விடுதலையானேன்
அம்மா அப்பா உறவுகளை
இப்போதாவது பார்ப்பமென்று
நப்பாசை கொண்டதெல்லாம்
தப்பானதென்று
இப்போதுணர்ந்து கொண்டேன்..
என் வீடு இருந்திடம்
எனக்கே தெரியவில்லை
என்னதான் இருந்தாலும்
என்மண்ணில் இறங்கியதால்
எனக்குள் ஓர் சந்தோசம்...

செல்லடியில் சிதைந்துபோன
பள்ளிக்குழந்தைகளை
அள்ளி - அவசரமாய்
அம்புலன்ளவில் போட்டுச்சென்று
ஆசுப்பத்திரியில் அன்றிரவு
அயராதிருந்ததை நினைக்கின்றேன்.

வெட்டுப்புள்ளியில் வெட்டுப்பட்டு
குட்டிக்கொண்டிருந்தவரின்
குடைக்குள்ளே
சத்தியமாய் படிக்கத்தான் வந்தேன் -
சந்தேகத்தில் பிடிக்கப்பட்டுச்சென்றேன்..

நல்லூர் திருவிழாவில்
நண்பர் படையோடு

அடிபுதை விழுந்தபோதும்
ஐசியை நான் விடவில்லை

- புங்கையூரன்

old is gold

அவ்வை.
இருந்து முகத்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
வீருந்து வந்ததென விளம்ப வருத்தி மிக
ஆடினான் பாடினான் ஓடிப் புழுமுற்றத்தால்
சாடினான் ஓடிவந்தான்.
அவ்வையார் தன் வழியில் நடந்து போனார்.
அவ்வையார் மீது மிகுந்த அபிமானம் கொண்ட
ஒருவர் அவ்வையாரை வீட்டுக்கு விருந்துண்ண
அழைத்தார். அவ்வையாரை ஒரு புறத்தில் இருத்தி
வீட்டு மனைவியை தாஜா பண்ணை அவர் போகிறார்.
மனைவியின் பக்கத்தில் இருந்து, அவளது
முகத்தைத் திருப்பி, அவளது தலையில் உள்ள ஈர்,
பேன் எல்லாவற்றையும் எடுத்துக் குத்தி, மெதுவாக
விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார் என்று சொன்னார்.
அவளோ ஆத்திரப்பட்டு, துள்ளிக் குதித்தாள். திட்டித்
தீர்த்தாள், ஓடிப்போய் பழைய சுகளகொன்றை எடுத்து
அவன் ஓட ஓட அடித்தாள்.

இரட்டையர்.
குன்றும் குழியும் குறுகி வழி நடந்து
சென்று திரிவதொன்றும் திராதோ- உன்றும்
கொடானை கோவென்றும் காவென்றும் கூறின்
இடாதோ நமக்கு இவ் இடர்.
இரட்டையர் - ஒருவர் குருடர், மற்றவர் முடவர்.
குருடரின் தோளில் முடவர் ஏறி இருந்து வழிகாட்ட.
குருடர் செல்வந்த வீடுகளுக்குச் சென்று அவர்களைப்
புகழ்ந்து பாடுவார்கள். பணம் கிடைக்கும்,
கிடைக்காமல் போகும். குருடர் பாடுகின்றார்! குன்றில்
ஏறியும் வழியில் இறங்கியும் இம்சைப்பட்டு நடந்து
திரிவது எப்போதுதான் தீருமோ? அதற்கு முடவர்
பாடுகின்றார் ஒன்றும் தராதவனை தலைவனை (கோ)
என்றும் காராம்பசு (கா) என்றும் புகழ்ந்து பாடினால்
நமக்கு துன்பம் வரும்தானே?

NEW NASHLEY CASH & CARRY

Come & See our Fantastic Special Offers
On Rice Fish Phone Cards
and much much more

In our cold room get the freshest
vegetable directly flown in
from Sri Lanka

020 8204 7666

433 Kingsbury Road NW9 9DT

அறுவைப் பக்கம்

வானலையில் வந்தவைகள்

கிருஸ்ணசாமி நித்தியானந்தன்

இலங்கை ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனம். செய்திகள் வாசிப்பவர் திரு. வி.என்.பொய்யழகன்.

'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்னைப் பார்க்காமல் போறானே சந்திரிக்கா' பாடலைப் பாடிய சிங்கள இளைஞர் ஒருவர் புறக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் எழுது செய்தியாளர் மண்டையில்லா மாணிக்கம் கைதுக்கான காரணம் பற்றி கேட்டபோது, தனக்குத் தமிழ்ப் பாடல்கள் என்றால் விருப்பம் என்றும், தவறான அர்த்தத்தில் அப்பாடலை பாடி மாட்டிக்கொண்டதாகவும் அந்த அப்பாவி இளைஞன் விசுவம் தெரிவித்தார்.

இவ் இளைஞர் விடுதலை குறித்து காதல் கோட்டை பட இயக்குனர் அகத்தியன், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குனர் ராமஜி உள்ளடங்கிய நல்லெண்ணக் குழுவினர் இளைஞரின் விடுதலை தொடர்பாக முயற்சிப்பர் எனத் தெரிகிறது. இந்த நல்லெண்ணக் குழுவினரின் முயற்சி தோல்வியில் முடிந்தால் அதைத் தொடர்ந்து மண்ணெண்ணக் குழு, தேங்காயெண்ணெய்க் குழுக்கள் முயற்சிகள் மேற்கொள்ளும் என்று விசுவம் அறிந்த வட்டாரங்கள்

தொரிவித்தன.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது இலங்கை ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கை.

மாங்குளம் இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டபோது பல மைல் தூரத்தை சில மணி நேரத்தில் தப்பி ஓடி முடித்த இலங்கை இராணுவத்தை தேடும் முயற்சியில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். இவர்களை ஒலிம்பிக் பந்தயத்தில் ஓட வைப்பதன் மூலம் பல தங்கப் பதக்கங்களை வெல்லமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது ஒரு பிரயோசனமான முயற்சி என்றும் இலங்கை இராணுவத்தினர் எடுக்கப்போகும் பல தங்கப் பதக்கங்கள் மூலம் இலங்கையின் அரைவாசிக்கடனை அடைத்து விடலாம் என்று இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் இலங்கை ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கை முடிவடைகின்றது.

கடிக்க

தலையிலேந்து அடிக்கடி முடி கொட்டுறத்துக்கு

முக்கிய காரணம் என்ன தெரியுமா?

தெரியலையே என்னது?

தலையிலே முடி இருக்கிறதான்..!

அந்த ஆள் ரெம்ப சிக்கனப் பேர்வழி..எப்ப

மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான்

வாங்குவார்

ஏன்?

அதான் சீப்பா கிடைக்குதாம்

நீண்டநாள் உயிரோடு வாழ என்ன வழி ?

வேறென்ன சாகாமால் இருப்பதுதான்

நாலுநாளா எனக்குத்தான் முடியாத இருமல்

பெஸ்ட் ஓஃப் லக்...!

ஹலொ டாக்டர் உங்களை வந்து பார்க்கணும் நீங்க எப்ப

ஃபர் ?

எப்ப வந்தாலும் ஃபர் கிடைப்பது ஃபஸ் வாங்குவேன்...!

உங்க மாமா கொழுப்புக்கு போனாரே அங்கே என்னவா இருக்கவர் ?

அங்கேயும் என் மாமாவாத்தான் இருக்கார்... !

எதுக்குப் பிள்ளைகளை வாசல்ல இருக்கவைச்ச பரீட்சை

எழுத விட்டிருக்காங்க ?

எண்டரிங் எக்ஸாமைம்..!

இந்தக்கடிதாரும் சரியா நேரத்தை காட்டுமா ?

அது காட்டாது நீந்தான் டாக்கோணும்...!

டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்?

இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுகிறேன்

அதுவரைக்கும் நான் என்ன செய்வது ?

பென்சிலை பாவிங்கவன்...!

வழுக்கைத் தலையால் அவதியுறும் பெண்கள்

இன்று இலண்டனில் வழுக்கைத் தலைப் பிரச்சனை ஆண்களை விடவும் பெண்களுக்கே மிகுந்த கவலையைக் கொடுக்கின்றது. இலண்டன் வருவதற்காக மொட்டைத் தலையார்களுக்கு கழுத்தை நீட்டி விட்டு இங்கே சபை சந்திக்கு கணவருடன் செல்ல வெட்கப்படும் பெண்களுக்கோர் தித்திப்பான செய்தி இதோ விற்பனைக்கு வந்து விட்டது ஆண்களுக்கான குரங்கு மார்த் கூந்தல் தைலம்

(மு.கு: பெண்கள் உபயோகத்திற்கு உகந்ததல்ல)

விபரங்களுக்கு - Rooney Hamilton (நவீன சித்த வைத்தியர்)

காகம் மலிவு விற்பனை

ஆடி அமாவாசையை முன்னிட்டு இலண்டன் தமிழர்களின் நலன் கருதி இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து காகங்கள் இறக்குமதி செய்து கொடுக்கிறார்கள் இலண்டன் காகம் இம்போட்டர்ஸ்.

குறிப்பு: இரண்டு காகம் வாங்குபவர்களுக்கு ஒரு தலைவாழை இலையும் இரண்டு சிறிய வாழை இலை துண்டுகளும் (காகம் சாப்பிட) இலவசமாக இணைத்து வழங்கப்படுகின்றது.

காகம் மலிவு விற்பனை

ஆடி அமாவாசையை முன்னிட்டு இலண்டன் தமிழர்களின் நலன் கருதி இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து காகங்கள் இறக்குமதி செய்து கொடுக்கிறார்கள் இலண்டன் காகம் இம்போட்டர்ஸ்.

குறிப்பு: இரண்டு காகம் வாங்குபவர்களுக்கு ஒரு தலைவாழை இலையும் இரண்டு சிறிய வாழை இலை துண்டுகளும் (காகம் சாப்பிட) இலவசமாக இணைத்து வழங்கப்படுகின்றது.

தமிழர்களின் தாராள மனப்பான்மை - தமிழ் மூதறிஞர் திரு. ரிச்சட் பாராட்டு

அண்மையில் நடைபெற்ற பண்டைத் தமிழர் புண்பாட்டு கண்காட்சியில் நடந்த ஏல விற்பனையில் ஆக்கூடிய விலையையும் மக்களின் கவனத்தையும் கவிர்த்த பொருள் 50 வருட பழமை வாய்ந்த சேலை என்பது அனைவரும் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததே. இந்த ஏல விற்பனையின் பொழுது இலண்டன்-தமிழ் சமூக பண்டாட்டர்ஸ், அறநெறிப் புலவர் திரு. ரிச்சட் அவர்கள் சுறிய முக்கிய கருத்து:

50 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் 16 முழுமாக புடவையைக் கட்டிக்கொண்டு திரிந்திருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது அனைவரும் அரை முழும் புடைவையை மட்டுமே பாவிப்பதனால் புடவை தட்டுப்பாட்டை பெருகிவரும் மக்கள் தொகைக்கு மத்தியில், சமாளிக்கக் கூடியதாய் இருப்பது தமிழ்ச் சமுதாயத்தின் தாராள மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு என கூறினார்.

இலண்டன் தமிழ் பெண்கள் தலைகுனிவு - வைத்திய கலாநிதி கோல்ட்சமித்

சயகௌரவம் காரணமாக லண்டனில் திருமணம் செய்யும் தமிழ் பெண்கள் மிகவும் களமான தாலிக்கொடிகளை சுமக்கும் நிலை அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்களுக்கு முதுகு கூனல் வியாதிகள் ஏற்படலாம் எனவும் குழந்தை பிறந்தபின் இன்னிலை மோசமடைவதாகவும் திரு. வைத்திய கலாநிதி கோல்ட்சமித் தெரிவித்தார் இவர் மேலும் குறிப்பிடுகையில் இன்னிலை தொடருமாயின்

எதிர்காலத்தில் லண்டனில் பிறக்கும் தமிழ் பெண் குழந்தைகள் சற்று முன்னோக்கிய கூனலாக பிறக்கலாம் என அச்சம் தெரிவித்தார்?

50 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் 16 முழுமாக புடவையைக் கட்டிக்கொண்டு திரிந்திருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது அனைவரும் அரை முழும் புடைவையை மட்டுமே பாவிப்பதனால் புடவை தட்டுப்பாட்டை பெருகிவரும் மக்கள் தொகைக்கு மத்தியில், சமாளிக்கக் கூடியதாய் இருப்பது தமிழ்ச் சமுதாயத்தின் தாராள மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு என கூறினார்.

விரைவில் வெண்கல திரைகளில்

THE LORD OF THE RING வெக்சுப்பட்டான் கிங்

இயக்கம் : முத்தரத்தினம்
இசை : A.R.கலைமான்
வரிகள் : காட்டமுத்து

வெட்கம் இவ(ளி)னின் சொந்த பிரச்சனை

ஒருவர்: எங்கட சந்தரம் சீட்டுப்பிடித்தான் நடப்பட்டான். உண்டியல் நடத்தினான் நடப்பட்டான். கடைபோட்டான் நடப்பட்டான்.

மற்றவர்: இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம், அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்?

ஒருவர்: கடைக்குள்ள உண்டியலை வைச்ச கடையை கோயிலாக்கிப் போட்டானாம்.


சினித் துளி

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் Vs நிஜமான எம்.பி.பி.எஸ் !

சினிமாவை ரசிக்கிறார்களோ, இல்லையோ, எதிர்ப்பவர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது சண்டியருக்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணசாமி, ரஜினியையும், விஜயகாந்தையும் சீண்டிக் கொண்டிருக்கும் ராமதாஸ், திருமாவளவன், டாக்டர் சேதுராமன் இவர்களை தொடர்ந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற தலைப்புக்கு எதிராக இப்போதுகளும் இறங்கியிருக்கிறார்கள் நிஜமான எம்.பி.பி.எஸ்கள்!

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தலைப்பு டாக்டர் தொழிலை அவமரியாதை செய்வது போல் உள்ளது. பொது மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது போலவும் உள்ளது. இவை டாக்டர்கள் அனைவருமே போலி டாக்டர்கள், பணத்துக்காக மட்டுமே பணி புரிபவர்கள் என்ற தவறான மனோ பாவத்தையும், அபிப்பிராயத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்த செய்துவிடும். அதனால் இந்த தலைப்பை உடனடியாக மாற்ற வேண்டும். இது குறித்து டாக்டர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தயாராக இருக்கிறோம்.

என்று ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வசூல்ராஜா அப்படியே



வருவாரா? அல்லது எம்.பி.பி.எஸ் படத்தோடு வருவாரா? என்பதை டாக்டர்களின் வலுவான போராட்டம்தான் முடிவு செய்யும் போலிருக்கிறது.



வன்முறை வளர்க்கவா சினிமா?

அருண் வைத்தியநாதன்

சமீபகாலமாய் வெற்றி பெற்ற அத்தனை திரைப்படங்களையும் ஒரு முறை மனதில் ஓட்டிப் பாருங்கள்.. தாள், சாமி, காதல் கொண்டேன், காக்க காக்க, பிதாமகன், விருமாண்டி. இவை அத்தனையிலும் கண்டிப்பாய் இருந்த அம்சம், வன்முறை. நீளமான அரிவாள்கள், தோட்டாக்கள் சிதறும் பாக்கெட் சைஸ் துப்பாக்கிகள், தொண்டைக்குழிக்குள் விரலை விட்டுக் கொலை செய்யும் நாயகன், வெறித்தனமாய் உயிர் போகும் வரை தொண்டையைக் குதறும் நாயகன் என்று எல்லாவற்றிலும் ரத்தக்கறை.

கமல்ஹாசன் கூட விருமாண்டியில் ரத்தம் தெளித்து, முத்தக் கோலம் போட்டிருப்பதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்- வசூல். அவரைச் சொல்லியும் குற்றமில்லை, சர்வ சாதாரணமாய் அறிமுகமாகி, 'நங்களும் சாமி தான்' என்று உணர்ச்சிகரமாய் உண்மை பேசிய அன்பே சிவத்தை விட, முதல் காட்சியிலே சின்னதாய் ஒரு டப்பாங்குத்துடன் அறிமுகமாகி, அவ்வப்போது தன்னை உயர்த்தும் வசனமும் பேசி, கலையை ரசிக்கும் ரசிக்கர்களுக்காக வித்தியாசமான இரண்டு கோணங்கள் என்று புது(?) யுக்தியைப் பயன்படுத்தி, கலைப்படத்துக்கும், கமர்ஷியல் படத்துக்கும் நடந்த கலப்புத் திருமணமாய் வெளிவந்திருக்கும் விருமாண்டி சக்கைப் போடு போடுகிறது. இந்த வெற்றி இன்னும் இரண்டு வருடத்துக்குத் தாங்கும். நடுவில் ஒரு கிரேசி மோகன் வசனத்தில் நகைச்சுவைப்படம். மௌலியின் இயக்கத்திலோ அல்லது சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்திலோ ஒரு படம் நடடித்தால், சில்லறையும் தேறும், தலையும் அவ்வளவாய் உருளாது.

விஜய்யின் சமீபத்திய முக்கால்வாசிப் படங்கள் பெட்டிக்குள் உறங்கியது. ('நான் கெட்டவர்களுக்கு தீ.சாரதி! என் கிட்டே மோதினா..நான் முதுகெலும்பை நொறுக்கிடுவேன்!' என்று ரசிக்கரை அவ்வப்போது மிரட்டிய படங்கள்). உடனே, திருமலை ரட்சனாய் வந்தது. சிகரெட்டை ஸ்டைலாய் எடுத்து, அவ்வப்போது வில்லன்களைப் பறந்து பறந்து அடித்து, மார்க்கெட்டையும் நிறுத்திக் கொண்டார். இதில் யாரைக் குற்றம் சொல்வது... திரைப்படம் எடுப்பவர்களையா? மக்களையா? என்னைக்கேட்டால் மக்களைத் தான் சொல்வேன். நல்ல படங்கள் ஓடா விட்டால் கூட பரவாயில்லை, வன்முறை கலந்த படங்கள் ஒருவது யாரால்.. மக்களால் தானே? அட, ஓடும் படங்களில் ஒன்றிரண்டில் வன்முறை இருந்தால் பரவாயில்லை அப்பா... தொண்ணூறு சதவிகிதப் படங்களில் தாண்டவமாமும் போது தான் வயிற் றெரிச்சலாய் இருக்கிறது!

விசும்பும் இதே கதை தான். கிங், காதல் சடுகுடு என்று மென்மையான பாத்திரத்தில் எல்லாம் கிடைக்காத வெற்றி, ரௌடி போலிசுக்குக் கிடைத்தது. மேற்கூறிய இரண்டு மென்மையான படங்களும், திரைக்கதையில் சற்றுக் கோட்டை விட்டிருந்தாலும், வித்தியாசமான கதைக் களத்தோடு இருந்ததென்னவோ உண்மை. அதே போல், எல்லா நடிகர்களும், 'ஆக்ஷன் இமேஜ்' உள்ள படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதிலிருந்தே, வன்முறை வியாபாரத்துக்குக் கணிசமான அளவில் உதவுகிறது என்பது தெரிய வருகிறது!

நிஜ வாழ்வில் இரத்தம் விரும்பாத பெரும்பான்மையினருக்குத் திரைப்படங்களில் மட்டும் இரத்தம் ஒரு பொருட்டாய் தெரிவதில்லையே ஏன்? அடக்கி வைக்கப்பட்டிருக்கும் கோபங்களும், உணர்ச்சிகளும் திரையில் தெரியும் வன்முறையை வடிவாலாய் உபயோகப்படுத்திக் கொள்கிறதா? அதற்காக வன்முறை என்பதே துளி கூட இல்லாமல் படங்கள் எடுக்க முடியுமா என்று கேட்பவர்களுக்கு, ஒன்றிரண்டு படங்கள் வரட்டும், தவறு இல்லை. அதை நிராகரிப்பதும், ஒத்துக் கொள்வதும் மக்களின் கையில் விட்டு விடுவோம். ஆனால், மக்களுக்கு இது தான் பிடிக்கிறது என்று திரைப்பட இயக்குனர்களும், இது தான் எங்களுக்குக் கிடைக்கிறது என்று மக்களும் மாறி மாறி சொல்லியபடியே இருந்தால்... யா தான் இதை முடித்து வைப்பது?

ஒரு காதல் படம் வெற்றி அடைந்தால், எல்லா நடிகர்களும் காதலில் ஈடுபடுவதும், ஒரு படத்தில் அரிவாள் வசூலை வீசி விட்டால், எல்லா நடிகர்களும் அரிவாளைத் தூக்குவதும் மாற வேண்டும். அந்த மாற்றத்துக்கு மக்களும் தயாராக வேண்டும். ஏனென்றால், இவ்வளவு வன்முறை மனதிற்கு நல்லதல்ல!

ஷங்கரின் அந்நியன் பட பூஜை



இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கதை சொல்லி, விக்ரம் நடிக் அந்நியன் என்ற படத்திற்கு பூஜை போட்டுவிட்டார். இதுவரைக்கும் ஆபிஸ் பூஜை என்று சொல்லி, நாலு பேரை நிற்க வைத்து ஸ்டில் எடுத்து அந்த ஸ்டில்லை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த முறை நடந்த கதையே வேறு. ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரமாண்டமாக பூஜை போட்டார்கள். கொடிகள், தேரணங்கள் என்று ஒரே ரகசையாக இருந்தது. இதுவரை ஷங்கர் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ். சதாதான் படத்தின் ஹிரோயின் என்று சொல்கிறார்கள். கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டாம். அந்நியனில் விக்ரமுக்கு மூன்று வேடங்களாம்.

மன்மதன் பாடல் வெளியீட்டுவிழா

கடந்த வியாழக்கிழமை ஆல்பர்ட் தியேட்டரில் மன்மதன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு இயக்குனர்கள் சரண், ரமணா, தரணி, சேரன், தயாரிப்பாளர்கள் காஜா மொய்தீன், கே. முரளிதரன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வசனகர்த்தா பாலகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மன்மதன் பட பாடல் கேஸ்ட்டை டி.ராஜேந்தர் - ஜோதிகா இணைந்து வெளியிட, மந்திரா பேடி, யானா குப்தா சேர்ந்து பெற்றுக்கொண்டனர். முன்னதாக மூன்று பாடல் காட்சிகளை திரையிட்டு காண்பித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது, மிரட்டி இருக்கிறார்கள். சிறப்பாக இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா டி.ராஜேந்தர் இசையமைத்த பழையபாடலான என் ஆசை மைதியே பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். இந்தப் பாடலுக்கு சிம்புலும் ஜோதிகாவும் போட்டிருக்கும் குத்தாட்டத்திற்கு திரை அரங்குகள் அதிரப்போகின்றன. தத்தை. தத்தை



என்ற இன்னொரு பாடலை எம்.டி.வி. ரேஞ்சுக்கு எடுத்து அசத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

தேறிவிட்டாரா தனுஷ்?

பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்பதில் நன்றாக தேறிவிட்டார் தனுஷ். புத்தாண்டு இரவு ஜெயா டி.வி சார்பில் எம்.ஜி.எம் பார்க்கில் ஒரு நட்சத்திர இரவு நிகழ்ச்சி நடந்தது. சிறிகாந்த், தனுஷ், மன்மதராணி சாயாசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. மேடையில் பேச வந்த தனுஷ், இந்த பணம், புகழ், இதெல்லாம்... என்று சொல்லி நிறுத்திவிட்டு அந்தரத்தில் பார்த்தார். பிறகு, ஒன்னுமே இல்லை என்றார் விட்டேத்தியாக! தொடர்ந்து, நீங்கள் கைதட்டுறீங்களே இதுக்கு முன்னே அதெல்லாம் ஒன்னுமேயில்லை என்று சொல்ல, பலத்த கைத்தட்டல், நிகழ்ச்சியை தொகுத்த பாஸ்கி, உங்க படங்கள் ஓடுவதற்கு பல விஷயங்கள் காரணமா இருக்கு.. தனுஷ் எந்தவிதத்தில் காரணமாக இருக்கிறார் என்று கேட்க, அந்த கேள்விக்குதான் பதில் தேடிட்டு இருக்கேன் இன்னும்... என்றார் அதே ஸ்டைலில். விட்டால் தனுஷானந்த சுவாமிகளாக

மாறினாலும் மாறிவிடுவார் போலிருந்தது. ஆனால் இந்த ஸ்டைலை எங்கேயோ பார்த்த மாதிரியும் கேட்ட மாதிரியும் இருக்கே என்று யோசிப்பவர்களுக்கு புரிந்திருக்கும், அது ரஜினி ஸ்டைல் என்று!





සිගිරි
දීප්ති
SIGIRI



தரத்தின் சின்னம்
SIGIRI இப்போது
12 நாடுகளில்
கிடைக்கிறது

மல்வான லீலை - ரெக்லவான ஒல் - கரமான சேவை

தாயக உறவுகளுடன் தரமாக உரையாட ஒரு நிறைவான சேவை

SRI LANKA TELECOM இன் SIGIRI உங்கள் தேவை

£5 FREE

open a new home account with £25
and get £5 FREE

enjoy

home comforts

with a **SigiriHome** account
from Sri Lanka Telecom

සිගිරි
දීප්ති
SIGIRI

සිගිරි
දීප්ති
SIGIRI

call our hotline 24hrs on

0207 094 9494

0800 485 1010

best prices - best connections - best quality

visit www.sigiri.net

ஐங்கரன்

இன்றிரைநடை

புதிய வெளியீடுகள்

சிம்புவின் 'குத்து' DVD
விக்ரமின் 'அருள்'

சிம்புவின் மன்மதன் DVD

விரைவில்

சூர்யாவின் 'பேரழகன்' DVD

0208 543 4477

www.ayngaran.com



GOPARA GNANAM

இப்பொழுது கலக்கலான
மலிவு விற்பனை

ஜூலை - ஓகஸ்ட்

1 பரிசு 3 பவுண் சங்கிலி

2 பரிசு 2 பவுண் சங்கிலி

3 பரிசு 1 பவுண் சங்கிலி

100 பவுண்கடன்

1200 பவுண்ஸ் நகைகள்

GOPARA GNANAM

98,100 Upper Tooting Road,
Tooting - London

020 8682 4004

WILSON

வீடுகள் வாங்கிட இலகுவாக
MORTGAGE
செய்து-தருகிறார்கள்

Harrow Office:
383 Northolt Road
South Harrow

020 8426 7500

Southall Office:
49 North Road
Southall

020 8867 9696

Tooting Office:
96 Mitcham Road
Tooting

020 8682 9199

VOICE TELECOM

உளரிலுள்ள உறவுகளுடன்

உரையாட உகந்தது

உடன் இணைப்பு

தெளிவு - மலிவு

VOICE TELECOM

இலங்கைக்கு மிக

அதிகநேரம் பேசலாம்

0800 519 4519

உலகத் தமிழ் கலையகம் வடங்கும்

கலைபுத்தகம்

அன்பு அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத்

பாராட்டுவிடா



நடனம்

வானொலி - தொலைக்காட்சி
திரைப்பட கலைஞர்கள்

அப்புக்குட்டி ராஜகோபால்


சின்னக்குட்டி தயாநிதி

இரா குணபாலன்

சுதா

இணைந்து வழங்கும்

'நகைச்சுவை நாடகம்'



பொப்பிசைப்பிதா

நித்தி கனகரத்தினத்துடன்

'சுப்பர் சன்ஸ்'

இசைக்குழுவினரின்

மெல்லிசை

பொப்பிசை

திரையிசை

விபரங்களுக்கு

079 4487 6497, 079 7493 7866

TIME TRAVEL
& TOURS
மலிவான

விமான ரிக்கர்

020 8907 8989

020 8429 8333

020 8767 0000

DIAMOND PALACE

நகைகள்

எப்பொழுதும் மலிவு

MITHUS

020 8767 53 33

020 8683 17 56

31.07.04

சனிக்கிழமை

5.30

மாலை 5.30 க்கு

INTERNATIONAL
REFUGEE ORGANISATION

அகதிகள் பிரச்சினையில்
ஆலோசனை வழங்குவோர்

020 8682 9480

020 8682 4494

TAMIL VISION

வீடியோ,
நிழல் படப்பிடிப்புகள்

020 8540 3251

V.K.AUTOS

வாகனங்கள்

திருத்துவதில்

வல்லவர்கள்

020 8806 1965

குறித்த நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகும்.

FAIRFIELD HALL

PARK LANE, CROYDON CR9 1DG

இலவச நுழைவிற்கு ஆதரவுவழங்கும் வர்த்தகநிலையங்களுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்

VASAN PRINTERS

அச்ச வேலைகளின்
மறுபெயர்

020 8646 2885